

தினசாலை



20/-

15 Dec. 1999

சேவை கணம் இலக்கப்பார் வேலை.

திருவாண்மை

திருவாண்மை

புதிய ஜனநாயகம்

புதிய வாழ்வு

புதிய நாகரிகம்

01 . 12 . 1999

இடங்கள் 39

வெளுஜன அரசியல்

தேர்தல் வருகிறது விரும்பிய அரசை ஆக்கவும், வேண்டாத அரசை நீக்கவும் வல்ல அதிகாரம் வாங்குக் கீட்டாக மக்கள் கரங்களில் வருகிறது இவ்வாறு தான் ஜனநாயகத்தின் மக்கத்துவம் பற்றி முதலாளித்துவ அறி ஞர்கள் விதந்துரைப்பர். ஆனால் பெருப்பான்மை வகுக்குப் பலம் என்றதுட்ம பல்லின மதப்பீவுள் வாழும் ஒரு நாட்டில் வாக்கச் சீட்டின் பெறுமனம் நிலைது. வந்து விடுகிறது. சிறுபான்மை மக்கட பிரிசினர் தமது நலன்கள் உரிமைகளுக்கு பெருப்பான்மை மக்களின் நல்லெண்ணேத்திலும் தயங்கும் தக்கி நிற்கும் நிலை உருவாகிறது பக்கம் சார்ந்து பயங்கரை அரசியலுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

இதனை வாய்ப்பாக வைத்து மக்களது உணர்வுகளை ஆலோசகத் தூண்டி, தமது ஆளும் வர்க்க நலன் சார்ந்த அரசியலை ஜம்பது கூண்டுகளுக்கு மேஸ்க நடாத்தியதன் விளைவே ஒன்று ஓயிம்களில் நொடிரும் ஆரத்தர் தீர்யந்த யுத்தம். இது உழுத்துப்போன ஜனநாயகத்தின் ஒரு பக்கம்.

ஒரு நாட்டின் பெருப்பான்மை சிறுப்பான்மை பலத்தை தனியே ஒன்மதப் பிரிவுகளை வைத்து பட்டும் பார்க்க வேண்டிய தில்லை. அணைத்து சாதி, ஆன, மதப் பிரிவுகளுள்ளும் பெருளாதார ஏற்றக் தாழ்வுகளும் வர்க்க வேறுபாடுகளும் உண்டு எந்த ஒந்தநாட்டிலும் உழைக்கும் வெகுஜனாக்கனே - தொழிலாளிவசாயமுள்ள உழைப்பளர்களே அதிக எண்ணிடைக் கட்டுய வர்களாய் இருப்பர். இதன்படி ஜனநாயக ஆட்சி நிலவும்

நாடுகளில் வெகுஜனங்களே ஆட்கித் தலைமையை ஏற்றி ருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு சார்பான ஏரக்களாவது உருவாகியிருக்கவேண்டும். இதற்கு முதலாளித் துவ ஆட்சிமுறை இலகுவில் இடம் தருவதன்லை இது ஜனநாயகத்தின் போலித்தனத்தை வெளிக்காட்டும் மறுபக்கம்.

உழைக்கும் மக்கள் தலைமையிலான வெகு ஜன அரசியலின் தீழ் சாதி, இன, மத. வெறி கடந்த மானுடப் பண்பாடு மலர் வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதற்கான சமூக அடித்தளத்தை அது கொண்டுள்ளது. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் தீழ் திட்டமிட்டு வளர்க்கப்படும் இனமத வேறுபாடுகளும், மதசார்பு அரசியலும், கற்பனையில் மட்டுமே மக்களுக்கு சொர்க்கத்தை சொந்தமாக்குகிறது. கணனி, தகவல் உயிரணு தொழில்நுட்ப யுகத்திலும் போரும், சாவும், பஞ்சமும், நோயும் உலகமயமாகி வருகிறது. மனிதனிடமிருந்து மனிதனைப் பாதுகாக்க அன்பையும், அறிவையும் விட அனுவாயுதத்தையே நம்பும் நிலை தொடர்கிறது.

தமது மக்களை தாழும், தமது அங்கியக் கூட்டானிகளும் ஒன்றிணைந்து சரண்டும் நிலையை மறைப்பதற்கும், ஏற்றத்தாழ் வான இச்சமூக அமைப்புக் கெதிராக, ஒடுக்குதல்களுக்கு உள்ளாகும் மக்கள் விழிப்படைந்து ஒருவரின் இன, மத உரிமையை மற்ற வர் மதித்து - ஒன்றுபட்டுக் கிளர்ந்தெழாது தடுப்பதற்கும் மக்கள் மனங்களில் திட்டமிட்டு எழுப்பப்படும் தடைச் சவர்கள் பெர்வின் சுவரை விட பன்மடங்கு கொடுரோமானவை.

வரலாற்றின் வழிவழி வந்த அதிகாரங்களுடன், உலகளாவிய பல்வேறு அதிகாரங்களும் ஒன்றிணைந்து செய்யும் பலம் வாய்ந்த இவ் அரசியல் முனைப்புக் கெதிராக சாதாரண மக்கள் தமது அரசியலை - வெகுஜன அரசியலை முன்னெடுப்பது மிகுந்த சிரமத்துடன் கூடியதே.

தேர்தல் மூலம் வெகுஜன ஆட்சித் தலைமையை ஏற்படுத் தக்கடிய அரசியல் விழிப்புணர்வு இன்று இல்லை. அதனை ஏற்படுத்தும் பல்வேறு அரசியற் செயற்பாடுகளுள் ஒன்றாக இத்தேர்தலை பயன்படுத்த முடியும்.

ஏகாதிபத்திய உலகமயமாதல், திறந்த பொருளாதாரம், அங்கிய மூலதன, கலாசார ஆதிக்கங்கள், இவற்றின் பின்பலத்தில் தொடரும் பேரினவாத யுத்தம் இவைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் இடது சாரி கருத்தியலை ஆதரித்து முன்னெடுக்க இத்தேர்தலில் மக்கள் பங்களிக்க வேண்டும்.

புரிக

○ பவித்திரன்

வாதம் பலவகை புரிபவர் உள்ளே
வாழும்படி நிலை கொள் அவர் சொரிவார்
நாளின் மொழி சரிவு எனும் இது நினையின்
காலம் அறிக்கிறபடியுரை புகலார்
நோயும் சுடுநிலை அகல்வது
நனவே
வாழும் உயிரினை நிகர் செயல் புரிவாய்.

சந்தர் கணிவதும்
மடமையும் குறுகச்
சிந்தும் கவிதையும் பயில்வது நினைக
மங்கல் உளகதி மொழிகளில் கணலயின்
இஃபு பொங்கு கலை வரும் ஒரு சவை மிலிரும்
எங்கள் உறவினர் பருத்தவர் எனினும்
என்றும் மறடடும் படி செயல் மறுவே.

மனிதன் விதியினி சரிவரும்
விழலும் அழுதென அமைகிற நிலைய
நினைவு
கணியும்படி கவி தருவது திறனே
உலகம் தனை புரி
அது முறை
மகிழ்வும் கரைபட அழுவதும் சரியா?
அறம் என்பது உணர்
புரிக உன் மலைமே.

என் கவிர்சிப்பு

ஓ. த. ஜெயசிலன்

காலம் மலரும் கற்பணையின் கைபுதிய
கோலம் வரையும்
கொழுந்து விட்டெரிகின்ற
யாக குண்டக்கில் இயமனினது தலையுருஞும்.
பாவா புரிகின்ற பாபுகளின் பல்லுடையும்.
காற்றோர், நான் திசை மாறும்;
காய்ந்த எங்கள் தரைகளிர
ஊற்று முகில்கொணர்ந்து ஊர்சிலிர்க்க மழைதாவும்.
சாற்ற வளத்தக்க
களனி நிச்று நெல்தூற்றும்.
பட்ட மரமெல்லாம் பாலூற்றும்.
தளிர் துளிர்த்தக
சின்னக் கணுக்களிலே செந்தூரப் பூ சொரிய
வண்ணங்கள் ‘ஸ்ரீமுறை வருதல்’ போல்
கார்க்கத மண்ணல் எண்ணல் அடங்காத
எழிற்சோலை புன்னாக்கும். ஏற்றங்கும்.
போரில் மேல் ஒடி இறங்கும்.
பசியங்குடி பேர் தலங்கும்.
பின்யில் சன்யுறங்கும். திரு நெருங்கும்.
குரியனின் சந்தகிகள் சுதந்திரமாய்ச் சூல்கொள்ளும்.
நிலைன் கழுமையைப்போல்.
நெஞ்சையள்ளிக் கவி வருதும்.
வரங்ட மடி என்று வழிமாறிச் சுகந்தேயிப்
பறந்த யிலினங்கள்
பழைய செப்பு கேடிவரும்.
இத்தனையும் நடக்குமென்று ‘குடுகுடுப்பை’க்
காரணம் போல்
சத்தூர் என் விதை ; ‘இவை’
வருநாளில் தான் சிரிக்கும்.

நியாயத்தின் நெருப்பு

○ சி. சுதந்திரராஜா

இரு தாப்தங்களுக்கு முன் பல்வாயிரக் கணக்கான தொழிலாளர்களின் ஜீவனேபாயமாக இருந்த சுருட்டுத் தொழில் இன்று தேய்ந்தழியும் நிலைக்கு வந்துள்ளது. இன்றும் சாதிக்கட்டமைப்புக்கள் முற்றாக தகராத நிலையிலும் சின்னானோடு அப்பையனும் மணவெட்டியுடன் கல்வி வேலைக்கு சென்றும் நிலையில் - இக்கதை பிரபுத்துவ கலோசரா இறுக்கத்தை காட்டி நிற்கிறது:

(ஆர் - ஞமு)

சின்னான் தூப்பனை உரித் துப் படைத்துப் பிறந்தவன். பண்ண உச்சியில் கருக்குமட்டை விளிம்பில் கால் கள் இடறி தொடுக்கடித்து வீழ்ந்து மாண்டு போனவன் சின்னானின் தூப்பன்.

சின்னானை வளர்ப்பதில் விசாலம் பலத்த சங்கடங்கள் படவேண்டியிருந்தது: மின் காய்த் தூள் இடிக்கவும், அரிசிமா இடிக்கவும், ஏகையிலைத் தோட்டத்தில் கெட்டு வெட்டவும் மாறி மாறிச் சிரத்

தைப்பட்டாள்: மனியத்தைக் கண்ட வேளாகவில் எல்லாம் தனக்குள் நெருக்கடிகளைச் சொல்லி சிங்னானை ஏதாவது கல்விவேலைக்கு வைக்கும் படி செஞ்சிக் கேட்பாள்: தருணங்களைப் பார்த்திருந்த மனியமும் தன்னோடு வால்சுருட்டு டட்டிய வன் வராமல் விட்டுப் போகவே சின்னானை வரச்சொல்லி விட்டிருந்தான்.

மனியம் சுருட்டுக் கொட்டிலுக்கு வந்து சைக்கிளை மரத் தோடு சாய்த்து விட்ட போது

அவனுக்கு முன்னால் கொட்ட மலுக்கள் வறித்வர்கள் எல் ஜோர் மே அவனை வெகு விநோகமாக நேட்டம் விட டார்கள் பறஞ்சு அசைவில் போட்டிருந்த காப்பிள்ளைளதீ கன்னர் எடுக்கு விரிக்கும் துணிசிசல் கூடக் கட்டவில்லை.

கோடா ரூபாயி அப்பையான் காலை காட்டிச் சொட்டிலுக் கூன்னேயே அகிக வாக்காய் கொள்ளிடவன். அடுவாடு அவன் கூட அங்கைய கிணம் விநோத மாகவே கென்றாட்டால் எனாகில் அங்கே எல்லையாகிகும் விஷயம் பிடிப்புப் போனது.

கிள்ளான் கொட்டிலுக்கு வரப்போகின்றான்?

இன்றைவரர அந்தக் கொட்டால் கியசாகியால் திட்டப்படாம் வேலேயே இந்தக்கு அகுகான் அங்குள்ளவரை மாக்கிவே புது ஆச்சரியக்கை வரவழைக்கிறந்து. உலக ஆதிசபங்களில் ஒன்றே நிகழப் போகின்ற ஆராக்கிள் எல் லோ ஸா யு ம் கிண்ணாத்து என்னால் கொள்ளும் மாக்கிவே செய்திக்குப் பண்ணிக் கொண்டிருக்கது:

‘இந்க்குமப்பிடி துணிவு’

இனிமேலை இங்கே நாங்கு வந்து சுருட்டேலுமா’

விமர்சித்தார்கள்.

மணியத்திடம் எவ்வித சலன மாம் தோன்றிடவேயில்லை. வழமையாக வந்தமர்ந்து காம்

பிலவகளைத் தேர்ந்து காம்பு களை ஒதுக்கினான்:

சின்னான் தயங்கிக் தயங்கிய படி வந்தான்: குசிக் குனிந்து படி கொட்டிலின் வாசலுக்கு வெளியிடலேயே நின்ற சொன்டான்: பிஞ்சு மகத்தில் பீகியே படர்ந்திருந்தது உள்ளே வரும் படி கையை அசைத்தான் மனியார்: பாத்துக்கும் பலமான தலையாய் அசைக்க: அஸர் விச்சிலியிடலேயே நின்றான் சின்னான்.

மழுகு கொடி லுமே ஸ்தாம் பித்துப் போயிற்று:

கந்தபுராணம் படி கிற வேளனகளில் சுங்கசௌர்களின் பொருள் புரிந்கவர் பேரல் தலையாட்டுபவர் அநேசர் பயபக்கியால் யாகுமே சலசக்காமல் நிசப்தத்தையே வருவிப்பார்கள்.

பல மைல் சொலைவிலிருந்து விட்காணலியிடலேயே வெளு வாயிற் கோடு சைக்கிளில் வந்து ஆயிரம் சுருட்டு வகை சுருட்டிமாலைக் கங்காவில் முழுக்கள்ளையும் வயிற்றுக் கொந்திக் குள் இட்டிக் கிருப்புகிற மத்தளங் குதிரவேலு கூட அசந்து போனார். உலகத்தில் என்ன நந்தாலுஞ் சரி கைகள் இயந்திரம் போல் ஆயிரம் சுருட்டு வரை நிறுத்தாமல் சுருட்டியே திரும் தலை குனிந்தபடியே தானிருக்கும். கண் சலணமின்றி வேலையில் குவிமையப்பட்டிருக்கும்.

கும்: ஆனால் அவரே இன்று
கல்லெறி பட்டுக் கலங்கிய
குட்டை போல் காணப்பட
தார்:

கியாகு வேலையில் என்றைக்
குமே நாட்டுக் காட்டிடாத
வனே அவனுக்குச் சூழ்மூப்ப
பொளப்புக்கணமில்லை சகோ
ததாங்களைப் பற்றிர் அக்
சுனையுமில்லை: அக மிஞ்சிப்
போனால் நானு கூட்டில் வரை
ஈன் சுந்திலின் பிலாக்கும்
ஊர்ப்புகிளின்களுமே அவனது
வனத்சூழ்களாகும்: சின்னா
ளைக் கண்டதுமிம் மகுடி
கேட்ட பாம்பாகி பலருக்கும்
பற்ற வைப்புச் செய்யத்
தொடர்கினான்:

சுந்தித் தொழிலாளிக்குக்
கிண்டக்கிற கூலியில் என்றென்
றுமே கவியானம் கட்ட முடியாது: மீறித் தான் சூழ்மூபத்
தின் பலத்தில் சுட்டனாலும்
சூழ்மூப வாழ்க்கையைச் சமா
ளிக்க முடியாது: அதனினால்
அங்குள்ள தொழிலாளிகள் கட்ட
டைப் பிரம்மச்சாரிகள்:

கொட்டிலை வைத்து நடத்
தும் நாகரத்தினத்தார் இரண்
டாந் தாரப் கட்டினவரி: அவரு
டைய கல்விடும் அதே சுந்த
டுக் கொட்டிலை அண்டித்
தானிருந்தது: அவருடைய
குமூபத்தவர் எவருமே சுந்த
டுக் கொட்டிலை எட்டியும்
பார்ப்பிதில்லை: சுந்தின்
குமட்டலை அவர்கள் தாங்கிக்
கூட அலிந்ததில்லை:

தாயகம் 39

நாகரத்தினத்தாரின் மனுவில்
எந்த நேரமும் தங்க ஆபரணம்
கள் தளதளக்க வீட்டிலிருந்தா
லும் வெளியே புறப்பட்டாலும்
விகவித நகைகள் பட்டமய்யும்
திரிவாள்: ஒட்டியானம் கூட
தங்கக்கால் கான் செய்வித்த
வைத்திருக்கிறாள்: ஊரார்
அவைக்கு வைத்து நகைகள்
மீட்டாத ரோது அவனுடனா

இப்படி நகைகளை தரிக்கின்ற
தன் மனுவிலையும் மார்த்த
வாட்டு வே சுந்தருத்தாரர்
வாய்க்கென்பது நாடாக்
தினத்தின் பூர்வீகக் கணிப்ப:
மணியும் விறுக்கென்று
எழுந்து வாசலுக்கு வெளியே
நின்ற சின்னானின் ணக்களைப்
பிடித்து இழுத்தபடி உள்ளே
வந்தான்: தனக்கு முன்னால்
அவனை இருத்துவித்தான்:

தீயை மிதித்தவர்கள் போல்
அங்கிருந்த அனைவரும்
வெருங்கி அரண்டு கொண்ட
னர்: பலரும் இருக்கையை
விட்டு எழுந்து கொட்டிலின்
தினனையில் கந்தி எதிர்ப்பை
யும் தீழுகத்தால் காட்ட
முனைந்தனர்: இன்னுஞ் சிவரி
மறுபேசுகின்றி கொட்டிலை
விட்டே வெளியில் போய்க்
கொண்டார்கள் அன்றை குவியில் மணி விழுத்திய சின்னானை
அற்பப்பதரைப் பார்ப்பது
போலவே பார்த்தார்கள் சின்னானின் உடம்பெல்லாம் நடுக்கம் கண்டது:

நிலைமை

இடர் செய் போர் என்ம
இடம் பெயர்த்தது
இயல் நிலை மாற்றி
அகற்றுவாக்கி
அலைய வைத்தது

இருப்பைக் கெடுத்தது
எதுவென ஓராது
குழப்பிய கூட்டை
கட்டிடம் குழவிபோல்
வீட்டையே கட்டுவீர்

கூட்டத்துக்கையில்
வல்ல சிற்பியர்
செதுக்கிய சிற்பம்
பலவும் சேர்த்து
கருங்கல் கொண்டு
ஈட்டிடம் எழுப்பி
தெய்வம் இருத்தி
குடமுழுக் கெடுப்பீர்.

தந்தையர் இழந்து
அநாதைகளாகி
தன் துணை இழந்து
விதவைகளாகி
உறுப்புகள் இழந்து
ஊனமாகி
தொழில்கள் இன்றி
வறியாகி
இருக்கின்ற பேரை
உணர்ந்தேதும்
செய்குவீர்
இயற்றுவீர்
அவர்க்காய் ஏதும்.

அழ. பகிரதன்

அல்லோல எல்லோலப் படு
வதைக் கண்ட நாகரக்கிணத்
தார் கோபம் கோப்பளிக்க
வேட்டியை முடித்துக் கட்டியபடி
சீறிக் கொண்டே வந்தார்.

“ஆரடா உவன்”

“சின்னான்”

“ஓ அவ்வளவு திமிரோ? எழுப்
படா அவனே”

அவருடைய கட்டளைக்குக்
காத்திருந்தவன் போல் அப்
பையளி சின்னானின் கமக்கட்
தில் கைகளை விட்டுத் தரர
யோடு சேர்த்து இழுத்தபடி
கொட்டிலின் வெளிவாசல் வரை
வந்தான். சாணியால் மெழுசிய
தரை செம்மண் சிகப்பைச்
சிராய்த்துக் காட்டியது.
கிஞாவ மரத்தின் தடியை
ஒடித்து சின்னான் மீது சிளாச
லானான். ஐந்தும் கெட்ட
சின்னான் குழறியபடி ஒடிஜிலியலானான்:

மணியத்தோடு மாலைவரை
கொட்டிலில் சின்னானுக்கு
நேர்ந்த கதிபற்றியே எல்
லோரும் ரேசிக் கொண்டிருந்
தார்கள். கிளர்ந்திதழுந்தார்
னள்:

மறுநாட்ட காலையில் சுருட
ுக் கொட்டில் முற்றாகத் தீக்
கிழர்யாகிச் சாப்பல் மேடாக
மாறியிருந்தது: மூளித்தனத்
தோடு விகாரமாகி விட்டி
ஞ்சது:

பாரதி : அங்கீகாரம் பற்றிய ஒரு குறிப்பு

○ சேகர்

அண்ணமயில் ஈழத்துக் கவிஞர் ஒருவர் ஈழத்துச் சஞ்சிஜை ஒன்றில் ஒரு நேர்காணவின்போது, பாரதி கூட அவரது மரணத் தின் பின்பு தான் ஒரு மகா கவியாக அங்கீகாரிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இங்கே ஓரண்டு விடயங்கள் கவனிப்புக்குரியன: ஒன்று யாருடைய அங்கீகாரம் என்பது, மற்றது காலம் தொடர்பானது: எந்த ஒரு படைப்பாளியும் முழுமானுடத்தினதும் கணிப்புக்கும் கவனிப்புக்குமாக எழுதுவது கிடையாது. எல்லாக்காலத்துக்கும் நிலைக்க வேண்டும் என்ற இலக்கு டன் எவ்வும் எழுதுவது மயக்கத்தின் பாற்பட்டது.

ஒரு எழுத்து மயற்சிக்கு ஒரு பொதுமைப்பட்ட இயல்பு சாத்தியம், மனித இனம் பற்றிய ஒருமைப்பட்ட பார்வை சாத்தியம்: எனினும் ஆக்க இலக்கியம் ஒரு வரையறைக்குட்பட்ட வாசகர்களைக் கருத்திற் கொண்டே புணையப்படுகிறது: படைப்பாளியின் மொழி, பாபாடு, சமூகச் சாரிபு, வர்க்க நிலைப் பாடு போன்ற பலவும் படைப்பீன் மனைப்பையும் பண்பையும் நிருணயிக்கின்றன: பல படைப்புக்களாற் தமது தேசிய, பண்பாட்டுச் சூழல்கள்க்கு அப்பாலுள்ள மக்களை எட்ட முடிரிது: மொழி மாற்றத்தின் பிரச்சினைகள்கட்கும் அப்பால் ஒரு படைப்பால் தன் உடனடியான சூழலைத் தாண்டி மனித மனங்களைச் சினரச் செய்ய முடிகிறது: பல படைப்புக்கள் தமிழுடைய உடனடியான கால வரையறைக்கும் அப்பால் நிலைக்கின்றன: இவற்றுக்கான பல வேறு காரணங்கள் இருப்பினும், ஒரு இலக்கியத்துடன் ஒரு மனிதனை நெருங்கப் பின்னைப்பது மனித அனுபவமும் உணர்வும் சார்ந்த ஒரு உறவு என்றே கூறவேண்டும். மனித ரசனையின் வேறுபாடு, மனித அனுபவம் சார்ந்த ஒன்று என்பது நினைவிலிருத்தத் தக்கது. எனவே தான், கணை இலக்கியமிக்கட்குத் தம்மளவிலான ஒரு இங்குப்பிக்கு இடமில்லாது போகிறது. எந்த ஒரு படைப்பாளியாலும் தனது சமூக இருப்பையும் சமூகப் பார்வையையும் மீறிச் செயற்பட முடியாது. இதனாற்தான் வரிக்க

சமுதாயத்தில் சகல கலை இலக்கியங்களிலும் ஒரு வர்க்க முதி திரை பொறிக்கப்பட்டிருக்கும் என்ற மாஸ்லியத் திறனாய்வு கருதுவிற்கு: இதை எவ்வும் மிகவும் எளிமைப்படுத்தி வரிக்கு வரி வர்க்கப் பாரிவைக்க அடையாளங்கள் மூலமாக அபத் தமிழ் மறுபுறம் ஒரு படைப்பாளியின் ஆக்ஷங்களுடே வெளிப்படும் ஒரு சமூக நோக்கைப் புரந்தள்ளி வெறும் அழகியல் நோக்கில் ஒரு படைப்பை நோக்கங்களும் அபத்தடிமே.

எந்த ஒரு படைப்பாளியும் அறிந்தோ அறியாமலோ ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவை மனதிரு கொண்டே ஆக்க முயற்சி களில் ஈடுபடுகிறார்; தெளிவான ஒரு உலக நோக்கும் அரசியல் மன்றப்புங் கொண்ட ஒரு படைப்பாளி எனத கருத்துக்களை யாரங்காக முன்வைக்கிறார் என்பதில் அதிகம் நிச்சயமின்மைக்க இடமில்லாமலே செயறிப்பிலை எதிர்பார்க்கக் கூடியது. எனவே தான் பாரதி யாரங்காக எழுதினார் என்ற கேள்வியைத் தரிசித்து அங்கீராம் பற்றிய பிரச்சினையை நாம் முகநுயாகக் கையாள முடியாது.

பாரதியின் அங்கீராம் பற்றிய பிரச்சினை, பாரதி மகாகவியா என்ற பட்டமன்றம் தொடர்பானதாக மட்டும் இருக்க முடியாது: எனினவில் எந்த விவாதத்தில் ஈடுபட்டோரின் அங்கீராத்திர்காக அவர் எழுதியதாக நாம் கருத இடமில்லை. பாரதியின் எழுத்து, மிகமக்கியமாக, அரசியல் சார்ந்தது: சிவாஜி ஆண்மீகப் பார்வை அவரது சமூகப் பார்வையாற் கணிசமான அளவுக்கு நெறிப்படித்தப் பட்டது: அவர் “சான்றோர்” அங்கீராம் வேண்டி எழுதியகற்று அதிக ஆதாரம் இல்லை. எனவேதான் பாரதி வேண்டிய அங்கீராம் ஒரு மகாகவிஞாக மதிச்சப்பாட வேண்டியென்ற ஆவலின்பாற பட்ட ஒன்றால்ல. அவர் உள்ளதமான ஒரு மக்கள் கவிஞர் அந்த வகையில் அவர் மகாகவியாகப் பலருக்குத் தெரிகிறார். ஆயினும் பாரதி மகாகவியா என்ற விவாதம் அவர் அடிப்படையில் ஒரு கூக்கள் கவிஞர் என்ற உள்ளமையை மதிக்கத்தவறிய ஒரு விவாதமாகும்.

அரசியற் கவிதைகளை எழுதியதால் அவர் மகாகவியல்ல என்ற வாதமும் அரசியற் கவிதைகளை எழுதினாலும் அவர் மகாகவியே என்ற வாதமும் அடிப்படையில் ஒற்றுமையானவை அவை இலக்கியத்தில் அரசிப்பகலமறுகின்றன இவ்வாறே அவர்: மரபுசார்ந்த செய்யுள் வடிவங்களினின்று விளையும் எளிமையான மொழி நடை சார்ந்தும் பேச்க மொழியை உள்வாங்கியும் எழுதியது இந்த விவாதங்களில் ஈடுபட்ட ஒரு சாராநால்

கண்டிக்கப்பட்டதையும் மறு சாராரால் குற்றமிக்கை என்ற ஏற்கப்பட்டதையும் அறிகிறோம்: நமது நிலைப்பாடு இவற்றுள் எந்த வகையிலும் அடங்குகிறது என்று கீழுமா?

அரசியல் சார்ந்து, மக்கள் நலன் சாரிந்து, மக்களைச் சென்றடையும் நோக்கில் எழுதிய போதும் மகாகவிதான் என்ற கருத்து அத்தகைய நோக்கை ஒரு குற்றமாகக் கருதுவது. அத்தகைய அங்கோரத்தை விட பாரதியை ஒரு கவிஞராகவே ஏற்க மறுப்பது கூட அவருக்கு அளிக்கக்கூடிய ஒரு செளரவுமானால். பாரதியின் படைப்புக்களை ஊடுகேவி நிற்கும் ஒரு சமூகப் பார்த்தவேயே பாரதியை நமது நோக்கில் ஒரு மகாகவியாகக் காட்டுகிறது. இந்த அங்கோரம் அவருக்கு என்றோ கிடைத்த ஒன்று தான். ஏனெனில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது அவருடைய அரசியற் கவிதைகள் ஆற்றிய பங்கு அற்பமான ஒன்றல்ல. பாரதி யாருக்காக எழுதினாரோ அவர்களை அவரது கவிதைகள் சென்றடைத்தன. அந்த அங்கோரம் இன்று பாரதியை நீராகரித்த பாம்பரை இன்று வழங்குகிற அங்கோரத்தினின்று ஒவ்வொரு வழியிலும் வேறுபட்டது.

பாரதி ஏதோ கவனிப்பாரற்றுக் கிடைந்த ஒரு கவிஞர் போவும் தமிழகத்து இலக்கியத்தின் அறங்காவலர்களின் அங்கீகாரம் இல்லாது போயிருந்தால் அடையாளமே தெரியாமல் அவருடைய கவிதைகளும் போயொழிந்திருக்குமென்றும் கருதக் கூடிய விதமாக அங்கோரம் பற்றிய பேச்கக்கள் அடிப்படையின்றை; எனி னும். ஒவ்வொருவரும் தாம் எத்தகைய அங்கோரத்தை நாடு கிறாரிகளோ அத்தகைய அங்கோரத்தையே உண்மையான அங்கீகாரமாகக் கொள்கிறார்கள் என்பது நாம் கவனிக்கக் கூடியது. எனவேதான், சாகித்திய மண்டலப் பரிசு மூதல் நொபெல் பரிசு வழாயிலான அங்கோரங்களுக்கு நம்மிடையே பரை மத்தியில் மரியாதை அதிகமாக இருக்கிறது.

இவை ஒருப்பறமிருக்க, பாரதியின் கவிதைகள்க்கும் கவிதை வத்துக்கும் அங்கோரம் இருக்கவில்லை என்பவர்கள் எனிதாக மறந்து போகிற உண்மை ஏதெனில் பாரதிக்கு அடுத்த படியாகத் தமிழகத்துக் கவிதையின் அதி முக்கியமான படைப்பாளியான கனக கப்படரத்தினம் தலை பேசரையே பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டதாகும். இந்த அங்கோரத்திற்கு மேலாக எந்தப் பண்டிதர் கழுவின் அங்கோராம் பாரதிக்கு அவசியமா என்பது நம் சிந்தனைக்குரியது. இன்றும் கூடத் தலித்தியம், பெரியாரிசு என்ற பேர்களில் பாரதி மீது தொடுக்கப்படுகிற

சென்ம யூமி

சோகத்தின் அமைதியில்
எமது வாணம்
விதவைகளின்
நெற்றித் திருநீராய்
ஏங்கள் நிலவு
எவரின் காலடிச்
சதிகங்களையும்
சந்தேகிக்கும்
மனிதச் செவிகள்

ஆற்றவிழம்பாத
பிச்சைக் காரணின்
காயங்களாக
நாச திபத்தில்
சமாதான யுத்தம்:

மயானமாய் மாறிய
வாழ்விடங்களில்
விருந்துவிணை வந்த
நரிச்கூட்டம்
அனந்தச் சுவிப்பில்
விணந்தின்னி
கழகுகள்:

தூரிகையை பிடித்தபடி
கால ஒவியனின் கை
எலும்புத் துண்டுகளாய்
செம்மனியில்

காந்த்ரோடு கறையும்
மனித இதயங்களின்
சோக காணங்கள்

இலவகளின் நடுவிலும்
ஆயுதத் தரகர்களின்
வியாபாரச் சத்தம்

ஆனாலும்
சிவகிரும் கீழ்வானத்தின்
விடியின் நம்பிக்கையில்
இன்னும்
மானுடங்

— செ. கிங்ஸ்லி கோமஸ்

கீழ்த்தரமான தாக்குதலிகட்டு
எந்தோன் ஒரு கேட்யமாக
விளங்குவது பாரதிதாசன்
பாரதி மீது வைத்திருந்த பெரும்
மதிப்பு என்றால் மிகையா
காது:

எவ்வாறாயினும் பாரதிக்கு
எப்போது அங்கொரம் விடைச்
தது என்ற கேள்வியை ஒரு
புறம் ஒதுக்கிவிட்டு, அவர்
யாருக்காக எழுதினாரோ அவர்
களை அவருடைய எழுத்து
சென்றடைந்ததா என்ற கேள்வியை நாம் கவனிப்பது பய
னுள்ளது: பாரதியின் கவிதை
கள் இன்றைய புதுக்கணிதை
யுத்ததையும் தாண்டி நிலைக்கும்
என்பதற்கு ஒரு முக்கியமான
காரணம் அவற்றின் சமூகச்
சார்பான உள்ளடக்கம் என்
பதையும் நாம் நினைவிலிருந்து
வது நல்லது. □

ஹேருந்து போனவற்கள்

● துரை சுப்பிரமணியன்

எனக்கு இப்பவம் நல்ல ஞாபகம் நான் ஐந்தாம் வகுப்புத் தான் படித்துக் கொண்டிருந்தேன். பொன்னுத்துரை மாமா தனது ஒரேயொரு மகள் செவ்வந் தியையும் தனது மனைவி மருக்கொழுந்துவையும் தன்னோடு வந்து வத்தனையில் இருக்கும்படி கடிதம் எழுத, மாயி மருக்கொழுந்து வம் செவ்வந்தியுமாக காலை ஐந்து மனிக் கோச்சிக்குப் போவதற்காக முதல் நாளே பெட்டியில் உடுபுடவைகள் எல்லாம் அடுக்கிவைத்து, கொழும் பிற்குப் போகும் ‘புழுகில்’ செவ்வந்தியும் நித்திரை கொள்ளாது ‘கோச்சி எத்தனை மனிக்கு?’ கோச்சி எத்தனை மனிக்கு?’ என்று இரவிரவாக கேட்டு அலுப்புக் கொடுத்து தாயையும் நித்திரை கொள்ள விடாது விடியது விடியது என எழுந்து கொழும்புக்குப் போக வென்று தைத்த புதுச்சட்டை யையும் போட்டுக் கொண்டு அந்தரப்பட்டுக் கொண்டு ஒடித்திரிந்தாள்; அப்பொழுது

அவருக்கு ஆறு வயதுதானிருக்கும்:

கொழும் பிற்குப் போகும் மருக் கொழுந்து மாயிக்கும் மகள் செவ்வந்திக்கும் இடியப்பம் அவித்துச் கொடுத்து விட என நான்கு மனிக்கெழுந்து ‘ஆவறி போவறி’ என்று அந்த ரப்பட்டு இடியப்பம் அவித்து, முட்டைக் குழம்பும் வைத்து, அதைப் புறம்பாக ஒரு சின்னப் போத்தலில் ஊற்றி, இடியப்பம் பார்சலையும் கொண்டு ஒடிவந்து அன்போடு கொடுத்தாள் சின்னத்தங்கம் மாயியின் மூத்த மகள் செலவும்மா: அந்தப் பார்சலை வாங்கி வைத்து விட்டு மருக் கொழுந்து மாயியும் மகனுமாக அருகிலுள்ள உறவினர் விட்டிற்குப் பயணம் சொல்லப் போனார்கள்:

2

பொன்னுத்துரை மாமா கொழும்பில் ஓர் ஏற்றுமதி இறக்குமதி கம்பனியோன்று நடத்திக் கொண்டிருந்தார் அவருக்கு நல்ல வருமானம், அவரு

கடயமான ரெவ்வந்திக்கு இப் பொழுது முப்பந்தைந்து யைது வரை இருக்கும். அவன் இப் பொழுது அவுஸ்திரோவியாவில் இருக்கின்றான். இவளின் கணவன் ஒரு பெரிய எக்கவுண் டராம். நல்ல வசதிபாக அவன் அங்கு வாழ்கின்றானாம்:

போன்னுக்குறை மாமா நல்ல மஞ்சள் தேசிப்பழம் போன்ற நிறமுடையவர் என்னாடியும் அனிந்து நல்ல ஆஜானு பாரு வான தோற்ற முடையவர். அவர் அப்பொழுதே வத்தனளை வில் காணிவாங்கி பெரிய கல்வீடு ஒன்றைக் கட்டியிருந்தார்: அவருக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது அவரே அந்தக் கோயிலுக்கு உரிமையானவர்:

இந்தக் கோயிலின் நடவடிக்கைகளைப் பார்க்க வத்தனளையிலிருந்து யாழ்ப் பாணம் வருவார்.

நல்ல பால் போன்ற வெள்ளை வேட்டியுடுத்து வோக்கிங்ஸிக் (ஊன்று தடி) யையும் கையில் பிடித்துக் கொண்டு கோயிலில் நின்றால் ஒரு தளிப் பொலிவோடு அழகாகத்தான் இருப்பார்.

‘இவர் தானோ கோயில் எச்மான்?’ ‘கொழும் பிலை இருந்தே வந்தவர்?’ என்று கோயிலுக்கு வருபவரிகள் எல்லோரும் கேட்பார்கள்.

இவருடைய பிள்ளையார் கோயிலுக்கு நீலகண்டக் குருக

கள் தான் முழுப் பொறுப்பாகவுமிருந்தார்; இவரின் மேற் பாரி வைசில் தான் சுப்பையாக் குருக்கள் பூஜை செய்து கொண்டு வந்தார். வேலாயுதம் தான் கோயில் மேளகாரன். தினமும் வெறும் பச்சை அரிசியில் சாதம் வைக்கும் சுப்பையாக் குருக்கள் பெரன்னுத் துரைமாமா வந்து நிற்கும் போது மட்டும் ‘சக்கரைச் சாதம்’ வைப்பார் சில வேளைகளில் மேரதகழும் தருவார்.

கோயில் மேளமடிக்கும் வேலாயுதம், மற்றைய நாட்களில் பூஜை நேரத்திலும் கூட மேளத்தை, நிலக்கில் வைத்து வேண்டா எவ்வுப்போடு இரண்டு தட்டுத் தட்டிவிட்டு, சுப்பையாகுருக்கள் கொடுக்கும் பச்சையரிசிப் புக்கைத்தளிக்கையும் வாங்கிக் கொண்டு போய்விடுவார். பொன்னுத் துரைமாமா வந்து நிற்கும் பொழுது மட்டும், எழுந்து நின்று மேளத்தைத் தூக்கி வாரை தோளில் குருக்காகப் போட்டு நன்றாக அடிப்பார்.

பொன்னுத்துரை மாமா கொழும்பீற்றுத் திரும் பிப் போகும் தினத்திற்கு முதல் நாள் நீலகண்டக் குருக்கள், சுப்பையாக் குருக்கள், மேளமடிக்கும் வேலாயுதம் எல்லோரும் எமது வீட்டிற்கு வருவார்கள். பொன்னுத்துரை மாமா எமது வீட்டில்தான் தங்கி நிறிபார். இவர்கள் எல்லோருக்கும் எண்பலப்பிற்குள்

வைத்து மனம்குளிரக் கொடுத் தனுப்புவார். எனக்கும் பயணக் காக் தருவாரி; நான் அந்தக் காசை வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய் வேன். எனக்குப் பிழத்தமான சிறிம் சோடா பேரிச்சம்பழம். நெஸ் பில்கற் முதலியன வாங்கு வேன் ஒரு தடவை ஒரு முழுச் சிறிம் சோடாவை நான்மட்டும் கெலியில் தனியக் குடித்து விட்டு வயிறு மூட்டி ஏவதை வராமல் திக்கு முக்காடிய சந் தரிப்பழும் உண்டு:

‘அடுத்தமுறை யாழ்ப்பாணம் வரும் பொழுது உணக்கு என்ன கொண்டு வர’ என்று கேட்டார் பொன்னுத்துரை மாமா.

‘எனக்கு புறோப் வைச்சுக் கூடிகிற துவக்கு வேணும்’ என்றேன்.

‘உணக்கேன் துவக்கு...’

‘மாம்பழத்தும்பி, சிலவண்டு, ஒணாண்களுக்கு கூட’ என்றேன்

அடுத்த முறை வரும் பொழுது மறக்காமல் நான் கொல்லி விட்ட துவக்கு வாங்கிக் கொண்டு வந்து தந்தார்:

3

பொன்னுத்துரைமாமா குடும்பம் 83 ம் ஆண்டு கலவரத்திற்குக் கூட யாழ்ப்பாணங்க் கிளிலை. அவருக்குத் தெரிந்த வேதக்கார சிங்கள பாதிரியா ரோடு அவரின் ஏற்பாட்டில்

எங்கோ போய் இருந்தார்களாம். அவர்கள் உயிர் தபபிக் கொண்டார்கள். ஆனால் வீட்டு உடைமைகள் குறையாடப்பட்டு விடும் தரை மட்டமாக்கப் பட்டதாம்.

அந்தச் சிங்களப் பாதிரியார் தான் அரசாங்கத்திடம் நட்ட ஈடு பெற்றுக் கொடுத்தாராம். அந்தப் பணத்தில் கொட்டஞ் சேணையில் மீண்டும் வீடு வள வொன்றை வாங்கிக் கொண்டு மருக்கொழுந்து மாமியோடு தனிய சிவித்துக் கொண்டிருந்தார். பொன்னுத்துரை மாமா. இவர் வயது வந்து நோய்வாய்ப்பட்டு இறந்து போக, மருக்கொழுந்து மாமி, தனது மகள் செல்வந்தி யோடு அவுஸ்திரேலியாவிற்குப் போய் சிறிது காலத்தில் அவனும் இறந்து போய் விட்டார்:

எனது தகப்பனாரின் கோதரி சரசவுப்: கொட்டாஞ் சேணையில்தான் தலது இரு பெண் பிக்களைகளோடு சிவித்து வந்தாள்.

எனது தகப்பனார்தான், தலது கோதரியின் பின்னளைகளை தூக்கி, தோவில் காவிவளர்த்து மருக்கொழுந்து மாமி யின் சகோதரர் களுக்கு கலியானமூம் செய்து கொடுத்தார்.

எனது தகப்பனார் இறந்த பொழுது நாம் எல்லோருக்கும் அறிவித்திருந்தோம். எமது

தந்தையார் தூக்கி வளர்த்த வர்கள் யாரும் வரவில்லை.

அவரின் சகோதரி சரகமாமி மட்டும் யாழ்ப்பானம் வந்து விட்டு அடுத்தடுத்த நாள் கொழும்பிற்குப் போய் விட்டான். பேரப்பிள்ளைகள் தேடுவார்களாம் என்று சொன்னார் சரசு மாமி. பேரப்பிள்ளைகளில் கொள்ளைப்பாசம் அவனுக்கு.

எனது தசப்பனார் நோய் வாய்ப்பட்டு. தொழில் ஏதும் செய்ய முடியாமல். குடுப்பம் படி மோசமான கண்டத்தி விருந்த பொழுது, கனது சொங்க உழைப்பில் வாங்கிய காணியை சிலியச் செலவிற்காக ‘அறுதி’க்கு ஈடுவைத்கார்.

இந்துக் காணி. எமக்கிருந்த கீர்த்தாக சூடினிலமும் மீள முடியாமல். அறுதியாகவே போய் விட்டது. எமக்குக் கூடிநிலம் இல்லாத தனிக்கு பொழுது சரசு மாமி. தனது மருமகனுக்குச் சேரி மதியான கம்மா கிடந்த வெறும் காணி யொன்றில் எம்மைக் குடிய மரித்தினாளை எமது தகப்பனா ருக்கும் சேரவேண்டிய காணித் துண்டையும் தனது பெயருக்கு எழுதிவிசீக்க கொண்ட பாவத் திற்கான பிராயச்சித்தமாக:

இந்தக் காணியை விட்டு எங்கே எழும்பி வேறு எங்கா வது போகும்படி எத்தனையோ

அழுத்தங்களைத்தந்தான் சரசு மாமியின் மூத்த மருமகன். அம்மா இன்னைமும் அந்தக் காணி யை விட்டுப்போக வில்லை.

அவன் இன்று கண்டாவில் மூத்த மகனோடு இருந்து எல்லா கொடரியங்களோடும் சீவித்துக் கொண்டிருக்கின்றான் தனது மனைவியோடு.

நாம். இருக்கும் காணியை விற்றுவிடப் போவதாகச் சொன்னானாம்:

யாழ்ப்பாணத்திலிருந்து நான் கள் இடம் பெயர்த்த வடமராட்சிக்குப் போய் என்று மில்லாவாறு ‘சிறுமைப்’ பட்டி கூந்கோம். பின்பு. ஆறு மாதக்கிண பின்ப, உடைந்து போல. விட்டுப் பொருட்கள் எல்லாம் குறையாடப்பட்ட நிலையில் எமது சொந்த விட்டிற்கு வந்தோம்:

உயிரை மட்டும் காப் பாற்றிக் கொள்வதற்காக சிவரி வன்னிப் பிரதேசத்திற்குப் போய் இன்னும் அனு அனுவாய செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு எனது மூத்த மகள் மொறட்டு வைப்பல்கலைக் கழகத்திலிருந்து எஞ்சினியராக வெளிக்கிட்ட பொழுது, அவளின் பட்ட மளிப் பிற்குச் கொழும்பிற்குச் சென்றிருந்தேன். கப்பலில் திருகோண

மலைக்குப் போய் அங்கிருந்து கொழும்பிற்குக் சென்றிருந்தேன்.

பட்டமளிப்பு முடிந்த அருந்ததாளி எனது உறவினர்களைப் பார்க்கலாமென கொட்டாஞ் சேணைக்குப் போயிருந்தேன்:

எனது சின்ன மச்சாளின் வீடு கொட்டாஞ் சேணயில் மாதா கோயிலுக்குப் பின்புறமாக இருந்தது:

விட்டைத் தேடிப் பிடித்து போய், சுவருக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த பொதுதானை அழுத்தினேன். வட்சணமான பெண் பிள்ளை யொருத்தி வந்து ‘யாரைத் தேடுறீங்கள்’ என்று கேட்டாள்; அவள் தாடு மேரகணா வாக இருக்கலாம் சின்ன மச்சாளின் கடைக்குடியில் பற்றிக் கேள்விப்பட்டிருப்பான்: ஒரு போதும் முன்பு என்னைக் கண்டிருக்க வில்லை.

‘உங்களின் அம்மாவைத் தான் பார்க்க வேணும்’ என்றேன். உள்ளுக்கு அவிசேசன் நாயோன்து அட்டகாசமாக குறைப்பது கேட்கிறது. சிறிது நேரத்தில் சின்ன மச்சாள் வந்து கதவுத் திறந்தாள்.

‘எட்டு நீயா, எப்ப வந்தனி— ஏன் வந்தாய்: என்று கேட்டுக் கொண்டு நான் கையில் ஏதாவது ‘குட்கேஸ்’, பை ஏதாகிலும் கொண்டு வந்தேனா

என்று அறிந்து கொள்வதற்காக கேற்றுக்கு வெளியில் வந்து இருபுறமும் பார்த்தான்பு

நான் அங்கு தங்க வரவில்லை என்றதை மனதில் திடப்படுத் திக் கொண்டு என்னை உள்ளே கூட்டிக் கொற்றாள். சின்ன மச்சாள் முன்பு தோற்றுத்தில் சாவித்தீரியைப் போல இருந்த வள்ளிக்கவும் அழகானவள்.

இப் பொழுது நன்றாகவே தோற்றம் மாறி இருந்தாள் பொய்ப் பல்லும் கட்டியிருந்தாள்:

‘நான் வந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் மகனின் பட்டமளிப்பி ந்தகாக வந்தனான்—’ என்றேன்:

அவள் மகனின் பட்டமளிப்பை ‘பெரிதாக’ எடுத்துக் கொள்ளவில்லை.

அவளின் அவிசேன் நாய் இன்னும் அட்டகாசமாய் குறைக்கவே,

‘மோகணா, நாயைப் பிடிசீகக் கூட்டுக்கை விட்டிட்டு, தேந் தண்ணியை கொண்டு வா’ என்றாள்

தனது கணவன் சொத்தது பற்றியும், அவர் சாவதற்கு முன்பு செய்த குழப்படிகளைப் பற்றியும் தனது கண்டி மகனுக்கு ஒரு டாக்குத்தறை நெஜிஸ்டர் பண்ணியிருப்பதாக ஏழும், நெஜிஸ்டரேஷனுக்கு எடுத்த

அல்பத்தையும் எடுப்பித்து கி
காலோரித்தாள். இன்று தங்
களுக்கு மருமகன் விட்டில்
சாப்பாடு என்றும் சொன்னாள்

சின்ன மச்சாளின் வீர மிக
வும் விகாலமானதாய், எல்லா
வசதிகளோடும் இருந்தது.

பெரிய மச்சாலும் கணவனும்
சிங்கப்பூரில் உள்ள கண்டகி மக
ளோடு மூன்று மாதமிருந்து
விட்டு, முத்த மகளோடு இருப்
பதற்காக கண்டாவிற்குப் போய்
விட்டதாகவும், அவளின் முத்த
மகள் சிங்களப் பெண் ஒருத்
தியை காதலித்து முடித்து
விட்டதாகவும் இன்னொருத்
தன் பொஸ்வான்ஸில் கறுப்
பினப் பெண்ணொருத்தியை
கட்டி இருப்பதாகவும் சின்ன
மச்சாள் புதினம் சொன்னாள்.

என் னேர கு கதைக்கும்
பொழுது அடிக்கடி நேரத்தைப்
பார்த்தாள் சின்ன மச்சாள்.
எனினை எவ்வளவு விரைவாக
அவ்விடத்தை விட்டுப் போகும்
படியாக் அமைந்திருந்தது அவ
ளின் காரியங்கள்.

மருமகனும் மகனும் கலியா
ணம் முடிந்தவுடன் வெளி நாட
டிற்குப் போக இருப்பதாகவும்,
தானும் இரண்டொரு வருடங்
களில் வெளிநாடு போகக் கூடு
மென்றும் சொன்னாள்.

நான் போய்விட்டு வருவதா
கச் சொல்லி விட்டு ஏழந்து
வந்து விட்டேன் தேநிரைக் கூன்.

கூட கடச்கடத் தற்தால்,
பின்பு குடிக்கலாமென அப்ப
யியே மறந்து போய் வைத்து
விட்டு வந்து விட்டேன்

நான் மீண்டும் திரும்பி கப
கவில் யாழ்ப்பாணம் வந்து
கொண்டிருந்தேன் எனக்கு
நித்தினரே வரவில்லை.

சின்ன மச்சாள் விட்டைப்
பற்றியே எனது சிந்தனைகள்
ஒடிக் கொண்டிருந்தன.

‘ஏன் கொழும்பிற்கு வந்தது,
என்று கேட்ட பொழுது

‘முத்த மகளின் பட்ட மளிப்
பிற்கு வந்தேன்’ என்று
சொன்ன பொழுது.

‘எட நீயும் ஒரு மனுஷனா?
அவளையும் கூட்டிக்கொண்டு
வந்திருக்கலாமே அப்படியென்ன
ஒரு நேரச் சாப்பாடு
கொடுக்க மாட்டனா? என்று
கேட்டு ஏகவாளை நினைத்
தேன்:

எனது மகள் என்ஜினியராக
வந்ததைப்பற்றியோ அல்லது
அவளை பார்க்கத் தான்
ஆவலாய். உள்ள தாக்கோ
எந்தச் சந்தர்ப்பத்திலும் சின்ன
மச்சாள் காட்டிக் கொள்ள
வில்லை.

‘எங்கே நிக்கிதாய், என்று
கேட்டால்,

‘ஒரு லொட்சில் தினழும்
நூறு ரூபாய் கொடுத்து நிக்கின்
வந்து விட்டேன். சாப்பாடும் கடையில்

தானி — என்று சொன்
ஞானி?

“ஏன் நான் இந்தக் பெரிய
வீட்டைச் கட்டி வைச்சிருக்
கிறேன், நீ இஞ்சையே தங்கிப்
போகலாமே நீ போய். வைட்ட
சிலையிருந்து உன் னுடைய
பெட்டியை தூக்கிக் கொண்டு
வாவன் — என்று சொல்லு
வாள் என்று நினைத்தேன்;
நான் எதிர் பார்த்தது போல
ஆவன் அப்படி ஒன்றும் நினைத்
துமே பார்த்ததில்லை;

ஏன்? தனது தாய் நெல்லுக்
குற்றி. அரிசி விற்றுச் சீவியம்
விடும் பொழுது. பாவம்
பெண்ணாய்ப் பிறந்தவள் தனிப்
பாடு படுகின்றாளே என் இரக்
கப்பட்டு கூட நாலு உலக்கை
போட்டு உதவி செய்து
கொடுத்த சின்சைத்தங்கம் மாயியின்
முத்த மகள் செல்லம்மா
பற்றியோ அல்லது அவனின்
ஊமைப் பின்னை ‘வவோ’
வைப்பற்றியோ அல்லது தன்
ஞோடு சேர்ந்து விளையாடிப்
படித்து பின்பு கவி வேலை
செய்யும் இராசையானங்க கட்டின். யோசம்மா படும் கஸ்டத்
தைப் பற்றியோ அவன் விசாரிக்
கவே இல்லை.

கப்பல் அந்த இருங் வேளை
யிலும் அமைதியாக காங்கேசன்
துறையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றதூடு

இந்தக் கப்பலுக்குள் வரும்
பிரயாணிகளில் அநேகமானோர்
தமது உயிர்களை மட்டும் காப்
பாற்றிக் கொள்வதற்காக

போகுள்ளு பண்டம் எவ்வாவற்
றையும் இழந்து, போகும் வழி
யிலும் வானத்திலிருந்து சிறி
வந்த குண்டுகளுக்கெல்லாம்
தம்பி, வன்னிக்கு, மன்னாருக்
கென்று ஓடித் தப்பி அங்கும்
சொல் வொண்டாத துணபங்களை
பசி பட்டினிகளை அனுபவித்து
விட்டு, தற்பொழுது கொண்டு
சென்ற உயிரை மட்டும் கட்டிக்
காத்துக் கொண்டு வெறுங்கை
யோடு பிறந்த மண்ணை
நோக்கி அந்து கொண்டிருக்
கின்றார்கள். சிறுவர்களைல்
வாம் பசி பட்டினியால் பாதிக்கப்
பட்டது போதா தென்று
நோயின் தாக்கத்தினாலும்
பாதிக்கப்பட்டு எனும் பும்
தோலுமாய், சூமருகள் எல்லாம்
வாடில் தங்கி சேர்க்குகள்
காய்ந்து பேசேய முகத்தில் கணை
இழந்து சிலர் சுருண்டு போயும்
சிலர் முடங்கிப் பேர்யும் இருந்து
வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒரிரு மணித்தி
யாலத்தில் பிறந்த மண்ணில்
மீண்டும் தமது பாதங்களைப்
பதிப்போம் என்ற எண்ணம்
அவர்களின் மனத்தில் அசையாத இடத்தைப் பிடித்துள்ளது.
அடிமண்த்தில் ஒரு சந்தோசம்
அமிழ்ந்து போய்க்கிடக்கின்றதுதே

விடியும் சாயல் - அவர்களின்
கண்களுக்கு மெல்லத் தெரிகின்
நது. இவர்கள் யாழ்ப்பாணத்தி
விருந்து வேராறுத்து போக
வில்லை; எனது மக்காள்
குடும்பங்கள் போல;

எங்களுக்குத் தேவை

பிரெக்ட்

எப்பொழுதெல்லாம் எங்கள் மேலாடை கந்தலாசிறதோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் ஒடி வந்து முழங்குகிறீர்கள் .

*இது இனியும் நீடிக்கக்கூடாது, முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.

நீங்கள் உற்சாகமாக எஜமானிடம் ஒடுகிறீர்கள்:

நாங்கள் காத்துக் கொண்டிருந்தேயாம்.

நீங்கள் வெற்றிகரமாக எங்களுக்குப் பெற்று வந்ததைக் காட்டுகிறீர்கள்,
ஒரு தண்டுத் துணியை !

நல்லது: துணி தீத் துணி சரிதான்.

ஆனால்,
முழு ஆடை எங்கே?

எப்பொழுதெல்லாம் பசித்தியால் கருகிக் கரைகிறோமோ அப்பொழுதெல்லாம் ஒடிவந்து முழங்குகிறீர்கள்.

*இது இனியும் நீடிக்கக் கூடாது, முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம் உற்சாகம் நிரம்பியவர்களாய் நீங்கள் எஜமானிடம் ஒடுகிறீர்கள்; நாங்களோ பசித்தியில் கருகியபடி

காத்துக் கொண்டிருக்கிறோம் நீங் ஸ்.

திரும்பி வந்து வெற்றிகரமாக எங்களுக்குப் பெற்று வந்ததைக் காட்டுகிறீர்கள். நாலு பருக்கைகள்:

நல்லது: பருக்கைகள் சரிதான் ஆனால் முழுச்சாப்பாடு எங்கே?

எங்கள் தேவை

துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை.

பருக்கைகள்லல்;
முழுச்சாப்பாடு.

ஒரு வெலை மட்டுமல்ல;
முழுத் தொழிற்சாலையும்

எங்களுக்குத் தேவை நிலக்கரி, தாதுப் பொருள்.

உலோகக் கணி
அத்தனையும்

எங்களுக்குத் தேவை;

எல்லாவற்றையும் விடமேலாக நாட்டினை

ஆனால் அதிகாரமும் எங்களுக்குத் தேவை. நல்லது.

இவ்வளவும்
எங்களுக்குத் தேவை
ஆனால் நீங்கள் கொடுப்பது என்ன?
நன்றி : காலக்குறி

பிரெக்ட் நூற்றாண்டு நினைவாக

எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும்

● சி. சிவசேகரம்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

4. எதிர்ப்புக்கு எசமானர் முகங் கொடுத்தல்

அதிகாரவர்க்கம் எதிர்ப்பைப் பல வகைகளில் செய்யால் வாம். வரலாற்றுச் சூழல்களே பெருமளவுக்கும் இவ்விடையத்தைத் தீர்மானித்துள்ளன: மிகவும் தீவிரமான ஒடுக்குமுறையைத் தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிப்பது சிரமமானது. கடுமையான முறையில் சுலப எதிர்ப்பிலக்கியங்களையும் தடை செய்வதற்கான தேவை ஆட்சி அதிகார மாற்றத்திற்கான உக்கிரமான போராட்டத்தை ஒட்டிய காலங்களில் ஏற்படலாம். சமுதாயக் கிளர்ச்சியை எதிர்ப்பிலக்கியங்கள் தூண்டிவிடுமாறான அடையாளம் தெரிகிறபோதும் கடுமையான தடைகள் இருக்கலாம்:

பக்தி இலக்கிய காலத்தின் தேவாரத் திருப்பதிகங்களைக் கொண்ட சுவடிகள் எவருக்கும் எட்டாதவிதமாக மறைத்து வைக்கப்பட்டன: பிராமணிய மதத்தினதும் வடமொழியினதும் ஆதிக்கத்தின் அரசியல் தொடர்பான நிகழ்வு: உலகின் பல வேறு இடங்களிலும் அதிகார வர்க்கத்தினரால் தமக்கு உடன் பாடத்திற் சிந்தனைகளைக் கொண்ட படைப்புக்கள் அழிக்கப் பட்டுள்ளன: ஒவ்வொரு சுவடிகளிலும் துணியிலும் எழுதப்பட்ட இலக்கியங்களை அழிப்பது இன்றைய அச்சு மற்றும் நவீன தொடர்புச்சாதன யுகத்தில் உள்ளதைவிட இலேசானது தான்!

சில சமயங்களில் அழிப்பதை விடப் புறக்கணிப்பது கூடியளவு பயனை அளிக்கிறது. செல்வியற்கலை இலக்கிய வடிவங்கள் நிறுவன ஆதரவ சார்ந்தே பெருமளவும் தழைத்து வந்துள்ளன: அந்த ஆதரவு நீக்கப்படும்போது அவற்றின் வளர்ச்சி தடைப் படுகிறது: அது மட்டுமல்லாது சில ஆக்கங்கள் வழக்கொழிய வும் நெருக்கிறது: அரசுக் கம் மத நிறுவனங்களும் சில சூழ்நிலைகளில் செல்வந்தர்களுமே செல்வியற்கலை இலக்கியங்களைப் பேணும்

முறையில் செயற்பட்டுள்ளார்டு எனவே வெளிவெளியாகவே மக்களுக்குச் சாரிபான இலக்கியங்கள் உருவாக இடமில்லை; ஆயினும் அறம் சார்ந்த பாரிவைகளிடையே கருத்து மோதல் கள் இருந்தே வந்துள்ளன. நீண்டகாலப் புற க்கணி ப்புக்கு உள்ளாகிய நூல்களுள் திருக்குறள் முக்கியமானது. வைதிக சமயச் சிந்தனைக்கட்க மாறான முக்கிய அறநூல் திருக்குறள். சமணச் செல்வாக்கு அதில் அதிகம் எனலாம். பெளத்தத்தினதும் பழந்தமிழ்ச் சமுதாய அளவிலுமியங்களினதும் செல்வாக்கையும் அதில் அடையாளம் காணலாம். வைதிக மதங்களைச் சாராத பிற அறநூல்களும் நீண்ட காலமாகவே விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருந்துள்ளன.

பேர்குறிப்பிட்டவாறு தடைகளாலும் அலட்சியத்தாலும் ஒரு இலக்கியப்போக்கை மறியாட்கூ இயலாது போய்ம்போது அதைத் தணக்கேற்றப்பட மாற்று வாசிப்புக்கு உட்படுத்துவது அதிகார வரிக்கத்தின் இன்னொரு நடைமுறையாகும். அது ஒரு புறம் தணக்குப் படையையாக இருந்த நூல்களின் வாசிப்பைப் புதிய உரை நூல்கள் மூலம் மாற்றுகிறது. திருக்குறளுக்குச் சொவ்ச்சார்பான வாசிப்புக்கள் முதல் அண்மைக்கால நாத்திக வாசிப்புக்கள்வரை பலதை நாம் காணலாம்: இவ்வாறான ‘தமதாக்கிக்கொள்ளல்’ சமூக அரசியல் தேவைகளை ஒட்டி நிகழ்வது. முதலாளியம் தான் முன்பு எதிர்த்த மதச்சார்பான நிலமானிய சமுதாயச் சிந்தனைகளைத் தன் அதிகாரத்தைத் தொடரும் தேவைக்காகப் பயன்படுத்துவதை நாம் காணலாம். கிறிஸ்துவமும் பைபிரிம் மிகவும் தீவிரமான மறுவாசிப்புக்கட்டு இன்றும் ஆளாகி வருவதை நாம் காணலாம்.

இன்னொருபுறம், எதிர்ப்பு இலக்கியம் ஒன்று உருவான சமுதாயச் சூழலை மறைத்துவிடுவதன் மூலம் ஒரு படைப்பை எளிதாகவே தமதாக்கும் வகுகி உள்ளது இங்கு. சில சமயம் ஒரு இலக்கியப் போக்கின் சில பகுதிகள் மீதான அமுத்தத்தை நீக்குவதன் மூலம் அந்த இலக்கியப் போக்கை நிறுவனச் சார்பான ஒன்றாக அங்கீரித்துவிடாம்:

தேவார திருவாசகங்களின் பக்தி இலக்கிய அரசியற் பரிமாணம் நெடுங்காலமாக மறைக்கப்பட்டுவந்தது போலவே, ஜெனவ பக்தி இலக்கியத்தின் அரசியற் பரிமாணமும் அலட்சியம் செய்யப்பட்டு இந்த இலக்கியங்கள் வைதிக மதவிருத்தியுடன் ஒட்டப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளன:

ஏவ குரவர் எனப்படும் பக்தி இலக்கிய மரப்னர் காலத் திற்குப் பின்பு சைவதித்தாந்தம் தன் இறக்கமான வடிலைப் பெற்றது. சந்தான குரவர் எனப்படுவோர் சைவ சித்தாந்த நூல்களை இயற்றிய காலத்தை ஒட்டி, பக்தி இயக்கத்தின் கிளர்ச்சிப் பரிமாணங்கள் புறக்கணிசப்பட்டுச் சடங்கு சமீபிர தாய முறையிலான ஒரு மதத்தின் பகுதியாக பக்தி இலக்கியம் உருமாறியது. அதன் வரலாற்றுப் பரிமாணமாம் சமூதாயப் பண்பும் புராணமாக்கலால் மழுஷ்சடிக்கப்பட்டன; மாச்சிய ஆய்வு முறையின் வருமையின் பின்னரே, புராணமாக்கப்பட்ட வரலாறு கள் பல அவற்றின் சமூதாய யதார்த்தத் தோற்றத்தை அறியும் தேடலுக்கு உட்பட்டன.

வேற்குறியவிதமான அங்கிகாரத்தின் மூலம் எதிர்ப்பு இலக்கியமான பக்தி இலக்கியம் அதன் எதிர்ப்புப் பண்பின் மணைகள் மழுக்கப்பட்டு சனாதன மதத்தின் புதிய நிலை நிறுத்தத்துக்கு ஆகாரமாகவும் மாற்றப்படுகிறது. சமய இலக்கியங்களின்மீது தினிக்கப்படும் தாய ஆன்மீக வாசிப்புக்கள் அவற்றின் சமூகச்சார்பான உள்ளடக்கத்தை மறுதலிக்கும் நோக்கை உடையன என்பதில் அதிக ஐயத்திற்குப் புதிய சனாதனிகள் இடம் வைக்கவில்லை.

வீவைகானந்தரீ போன்றோரது சிந்தனைகளின் முற்போக்கான பண்புகள் புறக்கணிக்கப்பட்டு இந்துத்துவத்தின் புதிய விகிரகங்களாக அவர்கள் மறவாரப்படுச் செய்யப்படுவதும் பாரதி யின் ஆன்மீகத்தைப் பிராமணியக் கண்ணோட்டத்தில் வளைக்கும் முயற்சிகளும் வீயப்பட்க்குமியன அல்ல.

எதிர்ப்பு இலக்கியங்களதும் கண வடிவங்களதும் பல்வேறு பண்புகளை உள்வாங்கியும் இப்போது வணிகமயப்படுத்தியும் அவற்றின் கிளர்ச்சிஸ் கூறுகளை அடையாளந் தெரியாமற் செய்வது, வரலாற்றில் தெடுகிறும் நடந்து வந்க ஒன்றே, ஜாஸ். ப்ளாஸ் போன்ற கறப்பு அமெரிக்க இசை வடிவங்கள் அடிமை வியாபாரத்திற்குப் பலியான அமெரிக்க நீக்ரோ சமூதாயத்தின் மனதின் துன்பத்தின் குரல்கள்: மேனாட்டு நொக், பொப் இசை மரபுகள் அவற்றின்று ஊட்டம் பெற்றவை தாம். நீண்ட காலமாகலே அங்கிகாரம் மறுக்கப்பட்ட ஜாஸ். ப்ளாஸ் போன்ற இசை வடிவங்கள் இன்று அங்கிகாரம் பெற்ற இசை வடிவங்களாகி விட்டன. அவை இன்று எதிர்ப்பின் குரல்களை ஒலிப்பன அல்ல என்றே கூறலாம். இவ்வாறே நெகே என்ற மேற்கிணதிய (ஜமேய்க்கா) இசை வடிவமும் வெளிவெளியாகலே எதிர்ப்பின் குரலாக ஒலிந்து வந்த காலம் ஒரு தசாப்தத்தினுள் மாறி தாயகம் 39

விட்டது. அது இன்று வணிகக் கலை வடிவங்களுடன் சங்க மிக்கத் தொடங்கினிட்டது:

களர்ச்சியின்றும் எதிர்ப்பின்றும் குரல்களைத் தாங்கி வரும் கலை இலக்கிய வடிவங்கள் தமது போராட்டக் காலச் சூழலிற் செயற்பட்டவிதமாக வரலாற்றில் எப்போதுமே செயற்பட முடியாது. அவற்றை எச்மாண்வர்க்கம் அழிக்க முடியாத போது அங்கோராக்கிண் மூலம் அடையாளம் மாற்ற முயல்கிறது என்பதும் அதில் வெற்றி கண்டும் உள்ளது என்பதும் நாம் கவனிக்க வேண்டியது.

கணை இலக்கியங்களின் புடித்திகரத்தை மேஜையும் எதிர்ப்பின் குரல்களையும் நாம் அடையாளங்கண்டு மூக்கியப்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன: அது பற்றி அடுத்த பகுதியிற் கவனிப்போம் அதே வேளை, பின் அமைப்பியல் பின்னவீனத்துவம் என்ற பேர்களில் நடக்கும் சில காரியங்கள் பற்றியும் நாம் ஏச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது:

இன்று கட்டவிழ்த்தல், மீள்கட்டமைத்தல் என்ற பேர்களில் மிகவும் போலியான ஆராய்வுப் பாவனைகளுடன் ஒரு புதிய மக்காலாதால் கட்டியெழுப்பப்படுகிறது. பெரும் போக்கான வரலாற்றுப் பார்வைக்கு மாறாக நுண்காண் பார்வைகளை முன்வைப்பதன் மூலம் வரலாறு பற்றிய உலகு தழுவிய பார்வை ஒன்று விருத்தி பெறாகு மறிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: இதன் மூலம் ஒன்றுபட்டுப் போரிட வேண்டிய ஒடுக்கப் பட்ட மக்கள் தமது வரலாற்றையும் மரபையும் பண்பாட்டுச் சூழலையும் தமிழைக் குழு உள்ளவற்றினின்றும் பிரித்துப் தனிமைப் படுத்தியும் நோக்குமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர்.

நவீன ஆய்வுப்பார்வைகள் என்ற பாசாங்குகள் ஒருப்பும் இருக்க, என்ற ஜி. ஓ என்பாடும் தன்னார்வக் கூழுக்களின் மூலமாக மக்களைத் திடை திருப்பியும் ஆய்வறிவாளர்களை விலைக்கு வாங்கியும் சயமுற்சி மீதான நம்பிக்கையைச் சிதறாத்துப் பல காரியங்கள் நடக்கின்றன: மக்கள் கலை இலக்கிய வடிவங்களின் புரவலர்களாக இந்த என். ஜி. ஓ. நிறுவனங்கள் பல உலாவருகின்றன: இவர்களது நிதி உதவி இல்லாமல் மக்கள் சார்பாக எதையுமே செய்ய இயலாத ஒரு நிலையை இவர்கள் வேண்டுகிறார்கள். இது பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கிற உகையமயமாக்கவின் தந்திரோபாயங்களில் ஒரு பகுதியாகும்:

பின் நவீனத்துவம் என்பது, ஏகபோக முதலாளித்துவம் தனது நவகொலனிய உலக ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்

பட்ட மக்கள் ஒன்று திரளாது தடுப்பதற்கான ஒரு புதிய சித்தாந்தமாகவும் ஆய்வு முறையாகவும் இன்று செயற்பட்டு வருகிறது:

எச்மானர்கள் தமது வர்க்க சுபாவத்திற்கேற்ப செயற்படு கிறது பற்றி அவர்களிடம் நாம் முறைப்பட இடமில்லை. அவர்களாது நடத்தையே மாற்றுமிடத் நாம் கேட்பது ஒரு வர்க்கம் என்ற முறையில் தற்கொலை செய்யுமாறு அவர்களைக் கேட்டு போன்றது: நம் முன்னுள்ள தேவை ஏதெனில் அவர்கள் எதிர்ப்பின் குால்களை மறிக்கவும் மங்களைக்கவும் திரிக்கவும் களவாடித் தமதாக்கவும் செய்கிற முயற்சிகட்டு எதிராக நாம் என்ன செய்யலாம். என்பதை அறிவதும் அதனை நடைமுறைப்படுத்துவது மாகும்:

5. எதிர்காலம் நோக்கி

முற்போக்கச் சக்திகளிடையே அரசியலில் மட்டுமல்லாத கலை இலக்கியங்கள் பற்றியும் பாரிய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன முற்றிலுஞ் சரியானதென்று நாம் முன் கூட்டியே அறியக் கூடிய முடிபுகளைத் தருவதற்கு வரலாறு தூய கணிகமே சடப்பொருள் விஞ்ஞானமோ அல்ல. விஞ்ஞானம் கூட நிச்சயமின்மைக்கு அப்பாற்பட்டதல்ல. நடைமுறை மட்டுமே மனிதச் செயற்பாடுகள் அனைத்திலும் காலத்தால் அழியாத நடவராகச் செயற்பட்டுத் தீரிப்புக்கூறி வந்துள்ளது:

புரட்சிகர இலக்கியவாதியின் பணி பற்றிச் சில பொது வான உடல்பாலகளை நாம் காணலாம். அயினும் ஒரு பண்டப் பாளி எவ்வாறு செயற்பட வேண்டுமென்று இருக்கமாக வரையறுப்பது இயலாத காரியம். புரட்சிகா அரசியல் இயக்கம் விறைப்பான சமூகப் பார்வையையுடையதாயிருக்க அவசியமில்லை. கலை இலக்கியங்களை அழியல், சமூகச் சங்கோட்ட அடிப்படைகளில் மதிப்பிடும் தேவை எப்போதும் புரட்சிகர இயக்கங்கள்க்கு உண்டு: சமுதாயத்தைச் சீர்திக்கவும் மக்கள் மத்தியில் உள்ள சினேக முரண்பாடுகளைப் பசை முரண்பாடுகளாகக் காட்டவும் ஒன்னிகிற நச்ச இலக்கியங்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தும் தேவை புரட்சிகர கலை இலக்கியத் தீற்னாய்வாளர்க்கட்டு உண்டு. இன்று தொடர்புசாதனங்கள் மக்கள் மீது ஏற்படுத்துகிற தாக்கம் பெரிது. செய்திகள் முதல் வரலாறு வரை தொடர்பு சாதன உரிமையாளர்களது ஆதிக்கத்தின் கீழேயே வியாக்கியானம் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன. தகவல் யுகம் என்பது தகவற் திரிப்பிற்கான யுகமாகவே விருத்தி தாயகம் 39

யடைகிறது. எனவே புரட்சிகரக் கலை இலக்கியப் படைப்பாளிகளுடு செயற்பாடு மிகுந்த இடங்களுக்கு மத்தியிலேயே நடக்கிறது.

மக்களுக்கான கலை இலக்கிய ஸ்டாங்கள் கூட இன்று என். ஜி. ஒக்கள் மூலம் எச்மானக்குவத்தின் தேவைச்சட்கார வகைக்கப்படுகின்றன. ‘தூய கலை இலக்கியம்’ பேசுவோர் வணிக நோக்கில் கலை இலக்கியச் சீழிவுக்கு எதிராகப் பேசுவது ஒரு ஈடங்காக நடக்கிறது. சமுதாயத்தினின்று ஒதுக்கிப் போறிற ஈலை இலக்கியத் தூயமைக்காரர் அமர இலக்கியக் கலைவர்களில் வாழ்கிற அளவுக்கு வாழுகிற மக்களுக்கான இலக்கிய நடைஷ்வர பற்றிக் கவனிப்பதில்லை எனவே கலை இலக்கியங்களை வெறும் பொழுதுபோக்காக்கி மகிளாது ரசனங்கையக் காங்குறைத்தக் கீழ் மூம்யான சாமதாய விரோபியங்களைக் கொண்ட ஒரு நுங்குக் கலாசாரம் உருவார்க்கப்படுவதை மறிக்கும் பணி புரட்சியா. மற்போக்குச் சுதானிலின் தோன்களிலேயே தங்கியுள்ளது. சமூக அக்கறையற்ற தனிமனிகர்களை உருவாக்குவதில் எச்மானர்கள் மிகவும் முனைப்பட்டன. செயற்படுகிற காலம் தே. தனிமனிகவாதம் ஒரு உயர்நீசு பண்பாய் பொறுறப்படுகிறது. இங்கும் ஈலை இலக்கியத் தூயமைவாதிகள் தனிமனிக வாதக்கதைப் போற்றி மக்களுக்கான ஈலை இலக்கியங்களைக் கண்பவுக்காரம் என்று இழிவு செய்கிறார்கள். தனிமனிக சுதந்திரம் என்பது தனிமனிகவாதமல்ல. அது சமூகம் ஏன்ற ஒரு கூட்டுமைப்பில் சமூகநல்லை அலுதரிச்சுத் தனிமனிகர் கம்மையும் தமது சமூகத்தையும் உயர்விக்கும் நோக்குகளைத்துக்காண்து தனிமனிக சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும், முழுச்சமூதாயத்திற்கும் உள்ள சுதந்திரத்தினின்றும் பிற தனிமனித்தை சூழ்நிலைகளினின்றும் சுதந்திரத்தினின்றும் பிரித்துப் பார்க்க இயலாதலை. இவற்றைச் சுதந்திர தொண்டீடு எச்மான வர்க்கத்திற்கொரான் கலை இலக்கியப் போராட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:

புரட்சிகா அரசியலில் ஐக்கிய முன்னிக் கோட்பாடு போல, புரட்சிகரக் கலை இலக்கியப் பணிகளிலும் ஐக்கியமம் போராட்டமும் என்ற அடிப்படையிலான ஒரு பாந்துபட்ட ஐக்கியத்திற்கான தேவை உள்ளது. ஒரு கணமித்த பட்சக்கலை இலக்கியக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான ஐக்கியம் கட்டியேழுப்பபட முடியும்:

உருவமும் உள்ளடக்கமும் பற்றிய குழப்பமான சிந்தனைகள் குழப்பமான விவாதங்கட்டு இடையிடையே காரணமாகி

யுள்ளன. புரட்சிகரச் கணல் இலக்கியங்கள் வெறுமன்றே சரியான அரசியல் உள்ளடக்கத்தால் மட்டுமே மக்களைச் சென்றடை வதில்லை என்பது பற்றிப் பலமுறை மாச்சியதி திரணாய்வாளர் காலம் தெளிவுபடிக்கப்பட்டிருந்தது. அழியல் என்பது சமூகச் சார்பின்றிக் கால, இடச் சமுதாயச் சூழ்நிபரியானங்கள்தான் அப்பாற்பட்ட இருக்கும் ஒரு பொருள்ளவு, எத்தக் கணவடிவத்தைச் சராந்து செந்தபடும் போதும் அதற்கு உரிய அடிப்படையான அழியல் விழுமியங்கள் பற்றிய உணர்வுடனேயே புரட்சிரப் படைப்பாளி செயற்பட வேண்டியிருந்தது. மக்களுடைய அழியல் உணர்வையும் அரசியல் உணர்வையும் ஒரு சேர உயர்த்துகிற நோக்கிலேயே புரட்சிகரப் படைப்புக்கம் செயற்பட முடியும்.

மக்களுக்கான கணல் இலக்கியங்கள் எனும்போது மக்களைச் சென்றடையுக் கூடிய பண்பு முக்கியம் பெறுகிறது; மக்களிடையே பரவலான வரலேற்றுப்புப் பெறுகிற கணல் இலக்கிய வடிவங்களில் ஒருக்கப்பட்ட மக்களின் மன்னேற்றத்துக்கும் விடுதலைக்குமான ஆக்கங்கள் வழங்குவதும் மக்களை நேரடியாக சுப்பிரதிக்கும் கூடிய கணல் இலக்கிய அடிவாணங்கள் ஊக்கலிப்பாறப் பூக்கியமான புரட்சிதார இலக்கியப் பணிகள், எவருக்கும் ஜினங்கக் கட்சியமான கணல் இலக்கிய வடிவங்களை உயர்வானவையாகவும் கெளிலும் எளிமையுங் கொண்டுவர்கிறத் தாழ்வானவையாகவும் என்னிட மயங்கிகிற போக்கு சில பக்கிலீலின்துதலைகளை அடைத்துக் கிடங்கிறது; பாட்சிகாப் படைப்பாளியோ திரணாய்வாளனோ இத்தகைய மயக்கங்கள்க்கு அளாக அவசியமிக்கும் யாக்கங்காப் படைக்கிறோம் என்ற தெளிவும் ஏதற்காப் படைக்கிறோம் என்பது பற்றிய இச்சயமம் எதையும் புதிதித் தெளிவுடன் நோக்கி உண்மைக்கும் பொய்க்கும் வேறு பாடு காணும் நல்ல மதியும் பாட்சிகாப் படைப்பாளிக்கு அவசியமானவை; பொய்மைசார்ந்திகொ மக்கள் நன்றாக படையாற்வோ தெளிவின்க்கையும் குழபிக்குத்தையும் அடிப்படையாகக் கொண்டோ பாட்சிகா அழியல் அமையக் கூடாது:

மாறுபட்ட வாசிப்புக்களை இயலுமாக்குவதே நல்ல இலக்கியம் என்ற விதமான ஒரு மயக்கம் இன்று ஊக்குவிக்கப்பட்ட வருகிறது. எந்த இலக்கியங்கிறும் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்கள் சாத்தியமானவை; ஆக்க இலக்கியங்கள் சாஞ்சுத் திறக்கும் மாறுபட்ட வாசிப்புக்கள் இயலுமானபோது, ஆக்க இலக்கியத் தில் அவை மேலும் இப்புமாகின்றன; ஆயினும் படைப்பாளி எத்தகைய வேறுபட்ட வாசிப்புக்களை மனதிற் கொண்டு படைப்போ உருவாக்கிறார் என்ற கேள்வி நம்முன் உள்ளது:

தனது பார்வைக்கால் வாசகருட்டு பகிர முன்னிற படைப்பாளி அதை வாசகர் மீது திணிப்பது இலக்கியமாகாது. ஆயினும் தனது பார்வை எது என்ற தெளிவு படைப்பாளியின் மனதில் உள்ள அளவுக்குப் படைப்பிலும் அது புவனாக வேண்டும் என்பது நியாயமானது. வளிந்து மாற்று வாசிப்புக்களைத் திணிக்கிற ஒரு போக்கு இன்று அமைப்பியல், பின் அமைப்பியல், பின் தலைநத துவம் என்ற பேர்களில் திட்டமிட்ட முறையில் வளர்த்தெடுக் கப்படுகிறது. இதை அங்கிகரிக்கும் முறையிலேயே, முரண் பாடான வாசிப்புக்கள் இயலுமாக உள்ளமையை ஒரு இலக்கியத் தகுதியாக்கும் வாதமும் அமைகிறது. எல்லாமே அர்த்தமற்றது என்கிட புதிய மாயாவாகம், பூட்சிராமான, சமூகச்சாரிப்புடைய இலக்கியத்தை அர்க்கும்மாற்றகாக்கவுடைத் தன் முக்கிய நோக்கங்களின் ஒன்றாகக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நிலவுடைமையாளரும் முதலாளிய எச்மானர்களும் எதிர்ப்பு இலக்கியத்தின் மீது பிரபோகிக்கு வந்த காக்குக்கலை கவிகாலனியக்கிள் சார்பாக இந்தப் பின்னைநக்குப் ‘புக்கிள்லிகள்’ செய்திரார்கள்.

வாலாற்றில் எதிர்ப்பிலக்கியங்கள் பற்றிய இரண்டு எதிராகி ரான் பார்வைகள் புரட்சிகா இலக்கிய நோக்கின் பேரில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு பார்வை சம்காலச் சமூக நிலைமை கண்ணும் அாசியலாயற் போராட்டக் கேவைகளையும் மனத்திற் கொண்டு கணக்கு கைநாட்கப்பட்சக் தகுதிகளை நிறைவு செய்யாக அனைக்கையாகி பிஸ்போகிக்கானவை என்று நிராகரிப்பது; மற்ற ஒரு காலத்தின் புரட்சிகாமாகத் கோண்டியவற்றை இன்றைய கூழலிலும் செல்லுபடியான புரட்சிகரத் தன்மையுடையன வாக்க் கருகி அவர்களை அப்படியே, எடுத்தாளமாறு பரிந்துரைக்கிறதா இந்த கொண்டுமே வரலாற்றைக் கவரவிட்ட சமூகப்பார்வை களாகும் காக்குக்கை ஒட்டி ஏப்படும் மாற்றங்கள் இவ்வாறு இரு வேறு திசைகளிற் புறக்கணிக்கப்படுகின்றன-

அப்பகாரையா, ராமானுஜரையோ, சித்தர்சனையோ புரந்தராகரையோ எதிர்ப்பின் கால்களாக அடையாளம் காணுகிற போதும் அவர்களதும் சொற்சுளை அவர்களது காலத்திற்கும் அப்பகல் நீட்டி அவற்றின் வரலாற்றுப் பண்ணப்படும் மீறிய ஒரு கால வரையறையற்ற புரட்சிகாமான உள்ளடக்கத்தை அவற்றுக்கு வழங்கும் போதும் நாப் பெய்வதென்ன? பக்கி மார்க்கமே இன்றைய சமூதாய மாற்றத்திற்கான போராட்ட மார்க்க மென்று நம்மாற் பரிந்துரைக்க முடியுமா? எந்த ஒரு மதமும் அதன் தோற்றக் காலக் கிளர்ச்சிப் பண்டு காரணமாக நிரந்தரமான ஒரு விடுதலைக் குரலாக அமைய முடியுமா?

அவுஸ்திரேவியப் பழங்குடிக் கவிஞரின் கவிதை

குழந்தாய், அந்த ஓலி நாடாப் பெட்டியை விடு

குழந்காய் அந்த ஓலி நாடாப் பெட்டியையும்
வீடியோவையும் தம் பாட்டில் விடு - அவற்றை
எல்லா நேரமும் பார்த்துப் பார்த்திருந்தால் அது
உன் கண்களைப் புண்ணாக்கி விடும்.

இசையைச் சற்று மெதுவாக ஓலிக்கச் செய்
அல்லாவிடின், அதைக் கேட்டு
உன் செவிகள் வெடித்துவிடும்.

சிகரெட்டுக்களைத் தம் பாட்டில் விட்டு விடு.
அல்லது அவை உன்னை எரித்துவிடும்.
இன்னொன்று,
மதுவையும் தன்பாட்டில் விட்டுவிடு.
நீயே உன்னை நோயாளி ஆக்கலாம்.
நல்லவானாய் இரு !

வெள்ளையரது பொருட்களை,
இசை, மது, சிகரெட், வீடியோ இன்னும்
பிற பொருட்களையும் விட்டு விடு!

வைபவங்கட்கு வா,
வேட்டைக்கும் நடனமாடவும் வா,
உன் பண்பாட்டை
நீயே அறிவதற்கு வா.

ஜெனி ஹாயிரேவஸ் நம்பிஜின்பா
Jenny Haigraves Nampijinpa
தமிழில் : சிவா

மதங்களின் போல் எழும் ஓபோக்குச் சிந்தனைகளை எதிர்க்க மதங்களின் வரையறைக்கு உட்பட்டுச் செயற்படு வோர் வரலாற்றில் அதிகாரத்திற்கு எதிரான மதங்களின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறி வந்துள்ளார்: இது முற்போக்கான ஒரு பணி. ஆயினும் இதன் செயற்பாடு வரையறைக்கு உட்பட்டது: புரட்சிகாரமான சமுதாய மாற்றத்திற்கான செயற்பாடு இவ்வாறு கண்ண வரையறுத்துக் கொள்ள முடியாது. எனவே இவ்விதமான செயற்பாடுக்கு நிபந்தனைக்குட்பட்ட ஆகாவு வழங்கும் கீதே வேண, அது அவற்றுடைய வரையறைகளையும் மீதிச் செயற்பட வேண்டியுள்ளது:

ஆயினும், அதி கிளிவாக நிலைப்பாககளை மேத்திக்கான் வோர், காலம் என்ற பரிமாணத்தை அறவே புறக்கணிக்கு மாத்தி விவகையில் மக்கள் பார்த்து வரை சுகல எதிர்ப்புக்குரல்கட்கம் பிரிவிபாக்கி, சூண்டிழி வரிக்க அடையாளம் காட்டி அவற்றை அறவே நிராகரிக்கும் போது, நடப்பது என்ன? எந்தக் கிளர்ச்சிக் கால்களை எல்லாம் தமக்கேற்ற விதமாக மறுவாசிப்புக்கு உட்படுகிறதீத் தமக்கு உடன்பாடானவையாக மாற்ற ஏசமானர்கள் கடினமையாக மயில்கொர்களோ, அந்தக் குரல்களை எல்லாம் சாக்கி எதிர்க்கி நிராகரிப்பார்கள் மலை ஏசமானர்கள் நுபவியாகி தீவிரவாட்டு விவகைக்கி விடுவிற்கு:

புரட்சிரா விவகையாகிக்கட்டு நிதானமான, தெளிவான பார்களை அவ்விடம் எசமான வர்க்காகி எங்கிசுங்கிகளிலாம் எதிர்ப்புக்கு ஏராள்களைக் கண்டு அங்கிகாாத்தின் மலை கூர்ணமை கொட்டச் செய்கிறதோ ஏங்கிகல்லாம் அந்தப் பொய்க்கறை அம்பவப் பார்க்க வேண்டிய கேள்வி அவ்வாட்டு என்னது: அந்த எதிர்ப்புக்கால்களின் காலக்கிணதும் கூழினிழும் வணாசறைக்கும் அப்பால் அவற்றை எவ்வளவு தூரம் வளர்த்துதெடுக்க முடியும் என்ற அறிவும் அதைச் செய்யும் அற்றலும் அவர்கட்டுத் தேவை: அதன் மூலம் எந்தக் கிளர்ச்சிக் குரல்களை ஏசமான வர்க்கம் தண்காக்க காட்டி மக்களை ஏப்பகிறதோ அதே குரல்களை அவர்கட்டு எதிராக உருக்க ஒரிச்சு பெரிப் புதியும்:

ஏசமானர்களால் எந்தளவு தூரக்கிற்கு எதிர்ப்பின் குரல்களைச் சுதங்கு தமக்கு ஏற்ற விதமாகத் திரிக்க முடியும் என்பதற்கு மே தினம் என்கிற உண்ணத்தான் போராட்ட நிலைவு நாளை, அது குறிக்கும் போராட்ட எழுச்சி உணர்வினின்று திசை திருப்பும் விதமாக. ஒரு வெறும் கேள்கிறை நாளாக்க அது செய்துள்ள காரியங்களினின்று நாம் அறியலாம்: யார் யார் எல்லாரும் தொழிலாளர்கள் தமக்கான சுங்கம் அமைப்பதைக் கூட எதிர்த்து:

தார்களோ அவர்களெல்லாரும் தொழில் சுட்ட அசிபர்க்காரு யுள்ளதை நாம் காண்கிறோம்: மேஜின் விடுமறை நானை எதிர்த்த ஈச்சிகள் மேதின் ஊரிவகைம் போவதையும் ஒரு போராட்ட நர்களை வெறும் சேவிக் கூத்தாக்கி வருவதையும் நாம் காண்கிறோம்: இங்கு நாம் அவர்களிடமிருந்து சற்க வேண்டியுள்ளது: அவர்கள் உழைக்கும் மக்களிடமிருந்து களவாடியதை நாம் மீண்டும் பசிக்கெடுக்கு அதன் அடையாளத்தை மீட்க வேண்டியன் என்று மங்களது உறைப்பாலும் சந்தாயச் செயற்பாட்டாலும் உருவான கலை இலக்கியங்களை அவர்கள் மேல் தட்டு வர்க்கத் தின் நுகரிவுக்கு மட்டுமே ஏற்ற தாக்கியுள்ளனர். அவற்றை மீண்டும் மங்களஞ்சுடியதாக மாநிறும் தேவை நமக்கு உள்ளதா?

சமுதாய உணர்வுக்கோ மனிக இன மெம்பாட்டுக்கோ மனிக சமங்குவத்துக்கோ போராடும் குருகள், செவ்வியற் கலைகளிலிருந்து மட்டுமல்லாமல், உண்ணத்மானவை என்ற சொன்டாடப்படும் அண்மைக்காலப் படைப்புக்களினின்றும் கூடச் சுவன்மாகச் சுவனையப்பகின்றன: அவை பசிய ஆக்கங்களுட் புகாத விதமாக அழியிற் தூய்மைக் கோட்பாடுகள் உருவாகியிப்படுகின்றன: அழக அழகுக்காகவே, கலை கலைக் காகவே எனிலது போல, புகுங்க புகுங்மக்காகவே என்றவாறு உருவாகிவந்தே கலை இலக்கியக் கோட்பாடுகளும் மக்களிடமிருந்து கனிக்கு நின்ற தமக்குள்ளேயே உள்ளகங்களைக் கேட்டு சிற கனி மனிதவாகச் சிகிக்களைகளை வலியுறுந்துகின்றன: கெத்தி மாநான சோட்பாட்டான மர்ச் சுலை இலக்கியக் கோட்பாடு அனைத்தும் மக்களுக்காகவே என்று உறுதியாக நிற்கவேண்டும்.

மக்களை எட்டாத்கூடிய எந்த ஒரு கலை இலக்கிய வடிவத்தையும் மக்களுக்கான படைப்பாளிகள் ஒதுக்கி வைக்க வேண்டிய கிள்ளலை மக்களை ரசனையை மழுங்கியிக்க எச்மான் வர்க்கம் பலைதயீடு செய்கிறது: அகற்கான மாநிறுக்களைச், சில வேளை ஈவில், அதே தனங்களில் நின்ற செயற்படுவதன் மூலமே வழங்க நேரிடலாம்: அதே வேளை, மக்களின் பங்குபற்றுதல் மூலம் அவர்களது ரசனையையும் சமுதாயப் பார்வையையும் முகலாவியம் விரும்புதல் சமுதாயச் சீரழிலினிற்று தடுக்கும் முறையில் வளர்த்த தெடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த டெத்தில் தான் புரட்சிகரக் கலை இலக்கியவாதி தாய அழியல் வாதிகளின் சிந்தனைகட்டும் ஏனத்துக்கும் மத்தியில் தையியமாகச் செயற்பட வேண்டியுள்ளது. எளிமையாகவும் தெளிவாகவும் மக்களை இலகுவாகச் சென்றடையும்

முறையிலும் அமைகிற படைப்புக்களை அவர்கள் தமது காலத்தை வென்ற அமர இலக்கியங்களுடை வைத்துக் கருத மாட்டார் கள்; உண்மையில் மக்களது தேவைகளையும் அன்றை நிறைவெச்சம் தைக்க ஒரு சமுதாயமாற்றத்தையும் அதற்கான போராட்டத்தையும் கூறுகிற எந்தப் படைப்பும் நலமாக்கப்படாதவரை அவர்களது பார்வையில் அமர இலக்கியமாகாது, எனவே புரட்சி கரப் படைப்பாளி முன் உள்ள தெரிவு மிகத் தெளிவானது. அவர்களை மகிழ்விக்கத் தனது சமூக அரசியற் சிற்றன்களை மழுப்பியும் மறைத்தும் எழுதுவதா அல்லது தனது நெஞ்சுக்கு நியாயமாகப்படுவதை, மனித இனத்தின் நலனுக்கானது என்ற கான் கருதுவதைத் தூண்விரும்பும் சமுதாய மாற்றத்தைச் சொன்னுடைய வரக் கூடியவர்களான, மக்களை எட்டும் விதமாக எழுதுவதா என்பது அதிகம் சிக்கவான் ஒரு தெரிவு அல்ல:

எந்க விதமான கலை இலக்கிய வடிவங்கள் மக்களை அதிகள வில் எட்டுக்கொ அவற்றுக்கு மக்கள்மை கொடுக்கின்ற அதே வேலை, புதிய கலை வடிவங்கள் மூலமும் மக்களுக்குக் குறைந் தகளில் பரிச்சாமான வடிவங்கள் மூலமும் புரட்சிகர உள்ளடக்கத்தைக் குறைக்க வழங்கி மையமாகின. அதை பயண்படுத்தப்படுவதும் நல்லதே, மக்களைக் கெள்ளடைவது எனும் போது, எல்லாமும் உடலாட்டாகவும் நோடியாகவும் செஸ்ரடைய வேண்டும் என்று விளங்கிக் கொள்ள அவசியம் இல்லை, பல வேறு களங்களிலும் நிகழ்ச்சி கலை வெக்கியச் செயற்பாடுகளின் இலக்க மக்களுக்கான, மக்கள் கலன் சார்ந்த ஜன்றாக இருப்பது மட்டுமே அடிப்படையானது.

எந்கக் கலை வெக்கிய வடிவம் மக்களைச் சென்றடையக் கூடியது என்பது பற்றிய விவாதங்கள், சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வடிவம் தவிர்ந்த மரிட எல்லாவற்றையும் நிசாகரிக்கும் சில நிலைப்பாடுகளாக ஒடுங்கி விடுவதைக் காண்கிறோம். விவ்விதமான நிலைப்பாடுகள் பல இடங்களில் தனிமனித வாதத்தின் விளைவானவை; எவரும் தாம் அறிந்ததையோ விரும்புவதையோ மட்டுமே எல்லாருக்கும் ஏற்றதாகப் பரிந்துரைப்பதில் பல ஆபத்துக்கள் உள்ளன. புரட்சிகரக் கலை இலக்கிய வடிவங்களிடையிலான போட்டியை விட ஒத்துழைப்பும் உடன்பாடும் முக்கியமானவை.

எந்தக் கலை இலக்கியவாதியும் மற்றவர்கள் மீது ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடனேயே படைப்பில் இறங்குகிறார். அந்தளவில் எல்லாரது கலை இலக்கிய முயற்சிகளும் தமிழைச் சூழவள்ள சமுத்தை ஏதோ வகையில் மாற்றும் முயற்சி

என. தனி ஒரு கலை இலக்கியவாதியோ தனி ஒரு படைப்போ உவகைத் தலைசிழாக மாற்றி விடாது. ஆயினும், சிராது பங்களிப்புக்கள், அவை வழங்கப்படுகிற சூழலை ஒடிப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவன் ஒவ்வொரு பங்களிப்பும் அதனையொட்டி நிகழும் சமுதாய மாற்றத்தின் உந்த விஷயங்களையெற்படுமால்லீ அதன் ஆற்றல் பெரிதாகிறது எந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியும் தன்னை முதன்மைப் படுத்தி மற்றவரிகளது பங்கைக் குறைவாக எண்ணுவதற்கு நியாயமில்லை. எந்த ஒரு படைப்பினதும் வெற்றி அதனை ஒடிப் பங்களிக்குமல்லீ மிகவும் தங்கியுள்ளது அச் சூழலை உருவாக்குவதில் பெருவாரியானவர்களது பங்களிப்புக்கள் அவர். எது போ. முற்போ இல்லாமலே வழங்கப்படுகின்றன. எனவே மக்கள் முன் புரட்டி கரக் கலை இலக்கியவாதிகள் தன்னடைக்கத்துடன் நடந்து கொள்வது மிக முக்கியமானது. மக்களை விட மேலாவவர்களாகத் தமிழகத் தருதும் படைப்பாளிகள் மக்களுக்காக எழுநவது இயலாத காரியம். புரட்சிகரப் படைப்பாளி தன்னைத் திரும்பத் திரும்பக் கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

எந்தக் கலை இலக்கிய வடிவங்கள் எளிதாக மக்களைச் சென்றையக் கூடியன என்பது ஒரு முக்கியமான விஷயம் என்றால், எச்சமாவர்கள் களவாடவும் திசை திருப்பவை சிரமமான கலை இலக்கிய வடிவங்கள் எவை என்பதும் அதனுடன் எழும் இன்ஜோரு முக்கியமான விடையாக மக்களது பங்கற்றி தலை முதன்மைப்படுத்தும் கலை இலக்கிய வடிவங்களில் என்னாயகப் பண்பு அதிகம். அத்தகைய கலை இலக்கிய வடிவங்கள் கூட்டுமுறைசிகளாக வளர்த்தெடுக்கப்படும் போது, அவற்றால் ஒரு வளிய சமுதாயச் சக்தியாக உருவெடுக்க முடியும். உதாரணமாக, வீதி நாடகம் இன்று நாம் அறிந்துள்ள ஒரு வளிய கலை வடிவம், இதில் பிற கலைத் துறைகள்க்கும் விரிவுக்கக் கூடிய அம்சங்கள் உள்ளன. எனினும் இன்று எதையும் வியாபாரமாக்கி மலினப்படுத்தும் ஒரு போக்கின் நடுவே எச்சான வரக்குத்தன்தாக்குதலுக்கும் களவாடலுக்கும் எதிரான பூரண உத்சரஸாதம் என் எதுவுமில்லை. மறுவாசிப்புக்கள் என்ற பேரிலும் மாற்றுவாசிப்புக்கள் என்ற பேரிலும் அந்தப் பணிகள்க்கு உதவச் சில புத்தி ஜீவிகளைக் கொண்ட கலிப்படைகள் காலல் நிற்கின்றன. எனவே எதிர்ப்பு இலக்கியமும் தனது போராட்ட உத்திகளை அதற்கேற்றபடி வளர்த்துக்கொண்டே போக வேண்டும்.

முதலாளியத்தின் சார்பாகவும் குறிப்பாக நவெநாவனிய உலகமயமாக்களை கீழும் நிகழும் வரலாற்று மோசிகளை கூறு எதிர்ப்பு இலக்கியங்களின் வரலாற்றுத் தன்மை காக்கப்பட வேண்டும். இது முற்போக்குத் திறனாய்வாளர்களது அவசியதாயகம் 39

மான பணிநளில் ஒன்று அதே வேளை, பழைய எதிர்ப்பு இலக்கி யங்களில் உள்ளவற்றை அப்படியே பின்பற்றும் போக்கு வளை மாக விமர்சிக்கப்பட வேண்டும்: மறுபுறம், மரமிழும் சமுக வழக்கிலும் உள்ள கலை இலக்கியங்கள் மூலமும் புதிய புரட்சி சரச் சிந்தனைகளை வளர்த்துத்துக்கும் முயற்சிகள் படைப்பாளி களால் முன்னெடுக்கப்பட வேண்டும். அனைத்திலும் முக்கிய மாகப், புரட்சிகரப் படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் குதலாளிய நிறுவனங்களது அங்கீராத்தாலோ அது கிடையாமல் போவதையிட்டோ மன மயக்கங்கள்க்கு ஆளாவதைத் தவிர்க்கக் வேண்டும். தமது படைப்புக்கள் போராடும் மக்களுக்கு எவ்வளவு தூரம் வளிமை சேர்க்கின்றன என்பதையே அவர்கள் தமது பிரதான அளவு கோல்களாகக் கொள்ள வேண்டும்.

6. இறுதியாக

அடக்குமுறையும் கரண்டலும் உள்ளவரை எதிர்ப்பும் போராட்டமும் இருக்கும். எதிர்ப்பும் போராட்டமும் கலை இலக்கிய வடிவங்களுடாகவும் தமிழை வரலாற்றில் எப்போதுமே வெளிப்படுத்தி வந்துள்ளன. போராட்ட இலக்கியம் என்பது எதிர்ப்பு இலக்கியத்தின் வெளிவெளியானதும் வளர்ச்சி பெற்றது மான வடிவம்: அது தெளிவான போராட்ட இலக்குகளை உடையது, போராட்டத்திற்கான வழியைக் காட்டுவது.

இன்றைய யுகம் உலகில் ஒடுக்குமுறைகள்கட்டு முற்றாகவே முடிவுகட்டும் சிந்தனைகளையும் அதைச் செய்படுத்தும் வல்லமை உள்ள ஒரு சமுதாயச் சக்தியையும் அதன் செல்நெறியைத் தீர்மானிக்கும் ஒரு சித்தாந்தத்தையும் கொண்டுள்ளது. எனவே இன்றைய யுத்தின் எதிர்ப்பிலக்கியம் சமுதாய மாற்றத்தை நாடி நிற்கிற ஒரு போராட்ட வடிவமாக, புரட்சிகர இலக்கியமாக மினிர்வது தவிர்க்க இயலாதது.

புரட்சிகர இலக்கியம் வரலாற்றினின்றும் பாடங்களைப் பெற்றே வளர்கிறது. அதன் இலக்குப் பற்றிய தெளிவு ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பாளியிடமும் இருக்க வேண்டிய அதே வேளை. சமுதாய யதார்த்தத்தையும் இடத்துடனும் குழநுடனும் காலதீடு தடஞ்சும் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பெடுத்துக் கொண்டு மனவுக்கு நெகிழியும் அவர்களிடம் இருக்க வேண்டும். விறைப்பான பார்வை மாக்கியத்திற்கு ஏற்காதது. ‘மக்களே வரலாற்றின் உந்து சக்தி’ என்ற மக்தான வாக்கியம் புரட்சிரப் படைப்பாளிகளின் மனதில் உள்ள வரை, மக்களிடமிருந்து ஏற்று மக்களுக்கான கலை இலக்கியங்களை மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஒரு புதிய உலகை ஆக்குவதற்கு அவர்களாற் பெரும் பங்களிக்க இயலும்.

பழமையின் பெறுமதிகள்

○ முருகையன்

'அப்பு, பண்பாடு பழுதாகிக் கொண்டு போகுது: கவா சாரம் சீரழியுது, என்ற லெர் அடிக்கடி முனுமுனுக்கினமே! இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?' என்று சேட்டாள் செந்திரு.

ஞானியார் அப்பு முற்றத்திலே கிடுகு பின்னிக்கொண்டு ருத்தவர். வளர்வில் அவ்வப்போது விழுகிற தென்னோலைகளைப் பொறுக்கி, ஓர் ஜந்தாறு மட்டை சேர்ந்ததும் அவற்றை நன்றாக துப் பின்னிப் பண்ணாங்காக்குவது அவருடைய பழக்கம். இன்றைக்குப் பின்னேராழம் அப்படித்தான் பின்னத் தொடங்கினவர். அந்த வேலை முடிநிற கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்லப்போனால், இன்றைக்குப் பின்ன வேண்டிய கட்ட சிக் கிடுகுக்குத் 'தலைஷ்டி' முடித்துத் தலையை நிமிர்த்தி யை சுயம் தான், சொல்லி வைத்தாற் போல, செந்திரு வந்து சேர்ந்தான்.

'இரு, பின்னன். இதோ வந்திட்டென்'. அப்பு கிணற்ற டிக்குப் போய்க் கை, கால் கழுவி விட்டுத் தின்னனைக்குத் திருப்பு விரார். 'என்ன? கலாசாரச் சீரழிவோ?'.

'ஓமோம்! இந்தப் பத்திரிகையைப் பாருங்கோ, எடிந் நோறியலே அதைப்பற்றித் தான். நேற்றும் முந்தாராம் ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற பகுதியிலும் இதைப்பற்றித்தான் வந்திருக்கு':

'கலாசாரத்தைச் சீரழிய விடக்கூடாது. அது சரி தான்'. அப்பு சந்தே நிறுத்துகிறார். 'அது சரி பின்னன். கலாசாரச் சீரழிவு என்று இவை சொல்லிறது எதை?'.

“பழைய வழக்கங்கள், சம்பிரதாயங்கள், நடைநிறைகளை அப்பிடியே கடைப்பிடிக்காமல் விடுறைத் தான் பெரும்பாலும் கவாசாரச் சீரழிவு என்று சொல்லுகின்மோ?”

“என்ன மாதிரி வழக்கங்கள்?”

“சேவை உடுக்கிறதை விட்டுப் போட்டுச் சட்டமோடை திரியிறது; குந்தனை நீளமாய் வளக்காமல், குட்டையாய் நறுக்கிறது; பின்னாலையும் பின்னிக் குஞ்சம் கட்டாமல் அல்லது கொண்டை போடாமல், தனவைய விரிசுக்கொண்டு திரியிறது — இந்த மாதிரியான வழக்கங்கள், கோஸங்கள் . . .”

“ஏன் பின்னளை? இதுகளையுத் தொனே—கார்த்தாடக் கங்கிதம் பாடாமல், பொப்பிசை பாடி ஆடிறது; நான் ஒருக்குத்தைப் போடாமல், கலை நாடகம் தயாரிக்கிறது; புழுக்கொடியல் சப்பாமல், தகுதிக் காம் உப்பிறது; கூழ் குடிக்கிறதை விட்டுப் போட்டு அய்ல்கிறீம் சாப்பிடுறது; கோயிலுக்குப் போகிறதைக் குறைச்சிட்டு, கோப்புறேசனுக்குப் போறது . . அப்பு தம்முடைய பட்டியலை முடிக்கவில்லை. மேலும் மேலும் நிட்டிக்கொண்டு போக அவர் தயார்.

அனால், செந்திரு இடையிலே புதுத்து கொள்ளுகிறான்: “இப்பிடிப் பட்டியல் போட்டுக்கொண்டு போனால். நான் முழுதும் தொடர்ந்து சொன்னே இருக்கலாம். என்னுடைய கருத்துப் படி, ஏனும் ஏனும்பாளர்கள் சொல்லிய மாற்றங்கள் எல்லாமே ‘சீரழிவுகள்’ என்ற வகைப்பாட்டுக்குள்ளே வருமா? பண்பாடு என்ற புலத்துக்குள்ளே வருற செயற்பாடுகள் எவ்வ எவ்வ கவாசாரத்தைப் பாதிக்காதுவையாயும் சில மாற்றங்கள் இருக்கும் தானே! அதுகள் என்னென்ன?”

“பின்னளை சேட்கிற சேன்னியன் இலேகப்பட்டவை அல்ல ஊன்றி யோசிக்க வைக்கிற சங்கதியள் தான்.”

“பாராட்டெல்லாம் இருக்கட்டும் விசயத்துக்கு வருவம்: சிரிதிருத்தம் என்று என்ன? சீரழிவு என்று என்ன? இதுக்குத் தான் விளக்கம் தேவை.”

அப்பு சொல்லுகிறார்: “இந்த இடத்திலே, நான் ஒரு சமயம் படிச்ச பாட்டொன்று நினைவுக்கு வருகிறேன்.”

“பாட்டா? பாட்டா. அது என்ன பாட்டு? பாடுக்கோ, சேட்பம்.”

‘கேட்டாயே, பிள்ளை! கேட்பாயா? நான் பாட தீ
அதைக் கேட்பாயா?’

இரண்டு பேரும் ‘குபீர்’ என்ற ஒரு மிக்கிச்சுச் சிரிக்கிறார்கள் மறை விட்டு, தாராளமாக, பிறகு ஞானியார் தமது சிரிப்பினின் தும் மீண்டும் அமைதியாகிறார். அவர் சொல்லுகிறார். ‘அந்தப் பாட்டு முழுவதும் எனக்கு நினைவில்லை; நினைவில் உள்ள பகுதியை மாத்திரம் சொல்லுகிறேன். கேள், பிள்ளை — அந்தப் பாட்டுக்குத் தலைப்பு ‘சீர்திருத்தம்’.’

‘சீர்திருத்தமோ? நல்லது, நல்லது; சீர் திருத்தம்? சொல் லுக்கோ, சொல்லுக்கோ’

அப்பு செருமிவிட்டுச் சொல்லுகிறார்.

‘இவை தழை குழைங்கால் மேனியை மூடிய
அரை குறை உடை உடைப் பழைய காலம்
சென்று மறைந்தது; சிறிது சிறிதாய்த்
திருந்தித் திருந்தி, வருந்தி வருந்தி
ஆடைகள் நெய்தே அளியவாயினோம்’

‘ஓஹோ! இவை தழை குழைகள், மரவுரிகள் என்று உடுத்துக் கொண்டு காடு ஏற்பை எங்கும் அவைஞ்சு கிரிஞ்சுபழுங்குடி மக்கள் காலத்திலே இருந்து பாட்டுத் தொடங்குது. அந்தப் பழுங்குடி மக்கள் காலப் போக்கிலே பஞ்செடுத்து நூல் நூற்று உடுக்குத் தொடங்கிச்சினம்: அது சீர்திருத்தம் தானே! சரி, சரி பிறகு?

‘பிறகு.

‘மூடிய உடலே மூறை மரபு என்பது.’

‘இதென்னப்பு? இவைகளைங்களிலே வருற குத்திரம் மாதிரி இருக்கு! அதாவது, வெறுமேனியாய்த் திரியாமல், உடுப்புப் போட்ட யனிசாய்த் திரியிறது தான் மூறைக்கமயான மரபாய் வந்திட்டுது. சரி: நீங்கள் சொல்லுக்கோ.

அப்பு தொடர்கிறார்.

‘சட்டைகள் போட்டோம்; கால்வைகள் தரித்தோம் நெட்டைக் கையுடன் செட்டைகள் பொருந்திய,
இறந்தைகள் வைத்த சட்டைகள் அணிந்தோம்’

‘சீர்திருத்தம் நாகரிகமாய் மாறுது, தையற் கலை தொடங்குது. மேந்தை பின்னவும் தொடங்கி விட்டினாம், இது செந்திருவின் குறிப்புரை—’ சரி - அடுத்ததாக?

அப்பு, தொடரினார்.

‘பின்னர், காலம் வழன்றது புரண்டது.
நெட்டைக் கைகள் குட்டை ஆயின்;
சூட்டைக் கைகள் நெட்டை ஆயின்.
நெட்டையே குட்டையாய், குட்டையே நெட்டையாய்’
மேலும் கீழும் இறங்கி ஏறின்;
மாறி மாறி வந்து போயின்.’

‘அப்புநம்?’

‘சென்ற சில நாளாக, நாங்கள்
தோன்றுட்டடியில் வந்து முடியும்
மோடியில் அமைந்த நவிக்கைகள் அனிகிரோம்’

‘அப்பாடா! முதலிலே வாழ்க்கைத் தேவைப் பூர்த்தி:
காற்றிலேயிருந்தும், மனமுக் குளிரிலேயிருந்தும் காத்துக் கொள்
விறத்கொட இலை தழை; பிறகு தோலாடை அல்லது மரவுரி;
காலம் செல்லச் செல்ல, கருவிசன் திருத்தத் திருந்த, செய்பொருள்
தெரியத் தெரிய, பருத்தி, பட்டு, நேயோன், நெல்லோன், தெட்டு
ரோன், செயற்கை இழைகள்; சீர்திருத்தம்; சீர்திருத்தம் முற்ற
முற்ற, மேல்வாரியான விருப்பாரியங்களைப் பூர்த்தி செய்ய
மோடிகள்; புதுப் புது மோடிகள், ஃப்ளஷன்கள்!’

‘மாற்றங்கள் வந்து வந்து ஹரிவகைமாய் ஹரிந்து ஹரிந்து’

‘அதுக்குப் பிறகு, என்ன அப்பு?’

‘இதோ கேளும், பின்னால் —
சென்ற சில நாளாக, நாங்கள்
தோன் முட்டடி வரை வந்து முடியும்
மோடியில் அமைந்த சட்டைகள் போட்டமா?
— நான்கள்காயினும் வேறொரு மோடியில்
சட்டை போடுதல் தக்கதாகும்:

‘என்ன மோடி அது?’

‘முதலு தெரிவதே ஆயினும், முன்புற
வயிறு தெரிவதே ஆயினும், இனிமேல்
முழங்கை முட்டடி சட்டை போடுவோம்’

‘அப்பு, பாட்டு முடிஞ்சுதா, இன்னும் இருக்கா? செந்திரு
கேட்கிறான்:

‘இன்னும் இருக்கொண்டு தான் நினைக்கிறேன். முழுதும் நல்லாய் நினைவில்லை.’

‘இவள்ளும் போதும், பாட்டு நல்லாம்த தான் இருக்கு கீர்திகுத்தம், நாசரிகம், வசதி, வடிவழகு விருப்பார்வம், மோடி, காலக்கோகம் — இப்படியான சில சியங்கள் தானே இந்தப் பாட்டிலே அடங்கியிருக்கு?’

‘ஓம், பின்னே. நான் சொல்ல நினைக்கிறது இது தான் — மாற்றங்கள் தனியொரு காரணத்தாலே நெருறதில்லை: வாழ்க்கைத் தேவைகள் சில மாற்றங்களை உண்டாக்கும். ஆகையினால் உடுப்பில்லாமல், விலங்கோடை விலங்காய்த் திரிஞ்சு காலம் ஒன்று இருந்தது: பிறகு, உடலிலே உள்ள பொருள் கணோடை புழங்கப் படிந்த, புதிய புதிய சூழ்நிலைகளைச் சந்திக்கச் சந்திக்க, முந்திய காலத்தில் இருந்ததை விட இவ்வகுயும் வசதியாயும் சிகிச்சிரது எப்பிடி என்று மனிசுகுலம் படிப்படியாய் அறிஞ்சுறிஞ்சு திருந்தித் திருந்தி வந்தது. இது சீர் திருத்தம்; முன்னேற்றம், இதை ஒருத்தரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டினம், இல்லையா?’

‘ஓ, பின்னை என்ன?’

‘உணவு, உடை, உறைவிடம் இதுவைத் தேடித்திலெயும் அதுகளைத் திருத்திச் செம்மை செய்திருதிலெயும் ஏற்பட்ட முன் சேற்றங்களை எல்லாமே பண்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்திருக்கு.’

‘அதாவது, பண்பாட்டினுடைய விரிவான கருத்திலே?’

‘ஓமோம். ஒரு சமூகத்துடைய வாழ்க்கை முறை தான் பண்பாடு; இது அந்தச் சிசால்லுடைய பறந்த விரிஞ்ச கருத்து. அதுக்குள்ளேன், கலை பொழுதுபோக்கு: அறிவியல், தொழில் நுட்பம் எல்லாம் கூட அடங்கும். இந்தப் பரந்த பொருளிலே, பண்பாடு என்றது பல அம்சங்களிலே உலகம் முழுவதுக்கும் பொதுவாய்த் தான் இருக்கு. அதிலே பிரச்சினை இல்லை;’

‘அப்ப பிரச்சினை எதிலே இருக்கு? எங்கே தொடங்குது?’

ஞானியார் அப்பு சற்றே அமைதி ஆகிறார். சில நெஷடி கள் அவர் எதுவுமே பேசவில்லை இவைகள் முற்றாக மூடா விட்டாலும் முடி விட்டதோ என்று அய்யக் கொள்ள வைக்கும் தோற்றம் அவர் ஒரு வேளை முக்கு நுனியிலே தம் பார்வையைக் குவித்து வைத்திருக்கிறாரோ?

முன்ம கலைகிறது 'பண்பாட்டுப் புதைத்திலே பிரச்சினைகளைத் தொற்றுயிப்பது பழைய வாசனைகளுடைய செல்வாக்குத்தரன். 'பழையப் பற்று' என்று நாங்கள் இதைக் குறிப்பிட வாம்'.

'பழையக்கும் பெறுமதி உண்டு தானே! இல்லை என்று நீங்கள் சொல்ல மாட்டியன் 'தொன்மை மறவேல்' என்றதை ஒரு மேலான கொள்கை தானே!'

'உன்மை தான், ஆனால் பழையவை எல்லாமே நல்லவை என்றோ, சிறந்தவை என்றோ, மெய்யானவை என்றோ தாங்கள் சொல்ல முடியாது. பழையவற்றுள்ளே நல்லவையும் உண்டு கெட்டவையும் உண்டு; சிறந்தவையும் உண்டு; இந்தவையும் உண்டு; பெறுமதி, மிக்கவையும் உண்டு பெறுமதி அற்றவையும் உண்டு.'

'இதுகளைப் பகுத்தறியிறது எப்பிடி?'

'இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லிறது இலைச்சல்'

'ஒன் அப்பு?'

'பழைய என்று மிக்கம் பொதுவானதொரு சொல்லு. அதிலே பல வேறு கருத்துகள் இருக்கு- பழக்க வழக்கங்கள், நம பிக்கைகள், சிந்தனை நெரிகள், ஒழுக்கப் பாங்குகள், செய்யக வழிகள் என்று பல படிநிலைகளிலே வைச்சுக் கொட்டப்படுத்தியும் நாங்கள் இந்த விசயத்தை அணுக வேண்டியிருக்கும். ஆபைத் தாலை, அளவுக்கு மீறி இலகுபடுத்தி ஏதோ ஒரு விடையைச் சொல்ளான், பிரச்சினை எங்களுடைய கைக்குள் அடங்காமல் நமுக்கு விடக்கூடும்.'

'அப்ப நாங்கள் என்ன செய்யும்?'

'அவசரப்படாமல், அளவுக்கு மீறி எளிமைப்படுத்தாமல், ஒவ்வொன்றாம் பார்ப்பம்.'

'ஒரி'

அப்பு தொடர்கிறார். 'முதலிலே நுட்பமான விசயங்களுக்குப் போகாமல், பரும்படியான சங்கதியளைப் பார்ப்பம். வாழ்க்கைத் தேவையளை நிறைவு செய்யிறதுக்காசப் பல தொழில் களை மனிசர் செய்ய வேண்டியிருக்கு. கைவினையளையும், பட்டறைத் தொழிலாயும் எந்திரத் தொழிலாயும் இதுகள் இருக்கு. உணவற்பத்தி, உடைத் தபாளிப்பு, வதிவிட அமைப்பு, போக்கு வரத்து, செய்தித் தொட்டிப், இன்ப நுாவு என்ற பல துறை களிலே நாங்களைல்லாம் ஈடுபட வேண்டி இருக்கு. இந்த உலகில் தேவைகளைப் பூர்த்தி செய்யிறதுக்கென்று, நாங்கள் இயற்கை

யைப்பற்றி ஏராளமான அறிவை ஈட்டி வைச்சிருக்கிறம்; அந்த அறிவை நாங்கள் அறிவியல் என்றும் தொழில் நுட்பம் என்றும் வகைப்படுத்தலாம். இந்த அறிவு உலகம் முழுவதுக்கும் பொது வானது.

‘அறிவியலும் தொழில்நுட்பமும் நாங்கள் ஈட்டிக் கொண்ட அறிவு நிதியம். தானே — அதாவது திரட்சி தானே?’

‘ஓம், பின்னே. இந்த அறிவு விருத்தி அடையிற போத, பழங்காலங்களிலிருந்த தவறான கருத்துகளும், பிழையான விளக்கங்களும் அவ்வப்போது படிப்படியாகக் களையப்பட்டன. விஞ்ஞானம் என்றதே தவறுகளைக் களைஞ்சு முறையாய் நிறுவப் பட்ட அறிவு; இனி, தொழில்நுட்பம் என்றது விஞ்ஞான அறி வினாவடைய பிரயோகம். ஆனபடியால், விஞ்ஞானமும் தொழில் நுட்பமும், அந்தந்தக் காலங்களிலே அடையப்பட்ட அறிவுத் தரத்துக்கு இசைவாக, தவறு நீக்கப்பட்ட நிலையிலே ‘சுத்தமாய்’ இருக்கு: அதாவது, சரியான அறிவியலும் தொழில் நுட்பமும் எல்லாராலும் அறியப்பட்டதாக, பொதுமதியாக (சொமன் சென்சாக) இருக்கும். அவ்வது அந்தந்தத் துறையிலுள்ள நிபுணர் களிடமிருந்து சரியான நிலைப்பாட்டை அறிஞ்சு கொள்ளலாம்: ஆனபடியால், விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் செல்லுபடியாகக் கூடிய துறைகளிலே, சரி-பிழைகளை நிச்சயிக்கிறது ஒப்பிட்டளவிலே இலகு.’

‘அப்ப, மற்றத் துறையளிலே என்ன செய்யலாம்?’

‘இனி, மனிசருடைய பழக்க வழக்கங்களை எடுத்துக் கொள்ளவும்.’

‘அப்பு, இடைமறிக்கிறென் என்று குறைநினைக்க வேண்டாம். போன கிழமை அருட்சோதி ஆசாரியார் சொல்லிறார், ‘ஆலும் வேஹும் பல்லுக்குறுதியாம்; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதியாம். ஆன படியாலே ஆலங்குச்சியாலே அவ்வது வேலங்குச்சியாலே தான் பல்லு விளக்க வேணுமாம் பற்பசையும் தூரிக்கூடும் கூடாதாம்.’

‘அப்பிடியா?’

‘ஆனால், டச்சிறர் சிவஞானசேகரம் சொல்லிறார், ‘பிற ஏாலே பல்லு விளக்கிறது தான் நல்லதாம். மரக் குச்சியன் முரசைக் கீறிக் காயப்படுத்துமாம். அது வாய்ச் சுகாதாரத்துக்குச் சூடாதாம்.’

‘அப்ப. நீங்கள் என்னத்தாலே பள்ளு விளக்கிறது?’

‘பீ’ ரஷாலே தான்.’

‘அது தான் நல்லது. நம்முடைய மரபு. நம்முடைய பாராம்பரியம், நம்முடைய வழமை என்றெல்லாம் மேடையிலே முழுக்கித் திரியிறங்க சிலபேர் செய்யிறது பல தருணங்களிலே நமக்கு நன்மையைத் தருறதில்லை குகுட்டுத் தனமான பழமை வழிபாடு எவருக்கும் நன்மையைத் தராது அருட்சோதி ஆசாரி யார் போலே ஆசாயியன் எப்ப ஒழியினமோ, அப்ப தான் எங்களுக்கு மீட்சி. ஆய்வறிவு குறைஞ்ச நிலையிலே நிலையுண் றின வழக்கங்களைச் சரியோ பிழையோ என்ற சோதிச்கப் பாராமல் அப்பீடியே தூக்கிப் பிடிக்கிறது எவ்வளவு மடைத் தனம்!’

‘அப்பீடி என்றால், வழி வழி வந்த சம்பிரதாயங்கள் எல்லாம் கூடாதோ?’

‘இல்லை நான் அப்பீடிச் சொல்ல இல்லை சில துறையளிலே ஆய்வு முறையள் மிச்சம் மூன்னேறியிருக்கு அந்த நிபுணத்துவ அறிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேணும். இப்போதுள்ள நிபுணத்துவ அறிவு வருங்காலத்திலே மேலும் திருத்தமடையாம். அப்பொழுது அந்தக் திருத்திய முடிவுகளை நாங்கள் கைக்கொள்ள வேணும் விஞ்ஞான கொழில் நுட்பத் துறையிலே, மிகப் பிந்திய நிபுணத்துவ அறிவை ஏற்றுக் கொள்ளிறது தான் புத்திசாலித்தனம்; இல்லையா பின்னள்?’

‘ஓமய்பு நீங்கள் சொல்லிறதோடெ நான் நூற்றுக்கு நூற்றுடன்படுத்தேன் நான் மாத்திரமால் என்னுடைய நன்பிகள் பலரும் கூட உடன்படுத்தேன் என்ற நான் நம்புதென்.’

ஞானியார் மன நிறைவுடன் தலையசைக்கிறார் பின்பு சொல்லுகிறார் – ‘இன்றைக்கு நாங்கள் கலாசாரச் சிரமிவைப் பற்றித்தான் கதைக்கத் தொடங்கினம் பிறகு, மெல்ல மெல்ல பழமையினுடைய பெறுமதிப்பற்றிப் பேசுக்கத் திருப்பியிட்டுது இல்லையா பின்னள்?’

‘ஓமய்பு இன்னும் இந்தப் பழமையின் பெறுமதி பற்றி நிறையக் கதைக்க வேணும் போலே இருக்கு’

‘அதுக்கென்ன! ஆறுதவாய் விசாரணை செய்வம் கரும்புதினங்க் கைக்கூலி வேணுமா? ‘அப்பு சிரிக்கிறார்

செந்திரு ஞானியாரிடம் விடைபெற்றுக் கொண்டு விடுகிறும்பினாள்:

பாரதி — லூகன் ஓர் ஒப்பியல் நோக்கு

□ க. தணிகாசலர்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

மகாத்மா காந்தி பற்றி லூகன்

பாரதி சீனாவில் நடைபெற்ற கலாச்சார அரசியல் மாற்றங்கள் பற்றி அறிந்திருந்தது போலவே லூகன்னும் இந்திய நிலை மேம்கள் பற்றி அறிந்திருந்தார். சங்காய் நகரில் வசித்த மூற் போக்கு எண்ணாங் கொண்ட வெளிநாட்டவரான ஓரளன்ஸ் தம் பதிகள் கோயிள்டாங் அரசால் கைது செய்து சிறையில் வைக்கப் பட்டபோது, சுக்யாட்சென் அவர்களின் மனைவி குந்திங்னின் னும் வேறு சிலரும் இணைந்து ஒரு பாதுகாப்புக் குழுவை அமைத்து உண்ணாவிரத்தை மேற் கொண்டனர். லூகன் இதுபற்றிக் குறிப்பிடும்போது.

'திரு. திருமதி ஓளன்ஸ் அவர்கள் பொதுவட்டமைக் கிளரிச் சியார்த்ளாக்க கருதப்பட்டு நாங்கிங் சிறையில் தள்ளப்பட்ட போது மூன்று நான்கு உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியும் எந்தவித பயனும் ஏற்படவில்லை. அவர்களுக்கு சீன் சிறையின் உள்ளார்ந்த தன்மை புரியவில்லை.' 'அவர்கள் உண்ணாவியல் எமக்கு என்ன?' என்று ஒரு அதிகாரி ஆச்சரியத்துடன் கூறினான். நலன் பேணும் அதைப்படியாக எதையும் செய்யமுடியாது. சிறிதளவு உணவைச் சேமிப்பதும் சிறைச்சாலைக்குத்தான் உதவியாக இருக்கும். காந்தி நல்லதோர் இடத்தை தெரிவு செய்திராவிட்டால், அவர் முழு மயயான அளவில் தோல்வியையே தழுவிக்கொள்வார்' 24

என மகாத்மா காந்தியின் உண்ணாவிரதப் போராட்ட முறையின் கால இடத்தேர்வின் தன்மைபற்றி குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கல்வியும் மொழிச் சீர்திருத்தமும்

காலனித்துவ ஆட்கிக்காலத்துக்கு முன்பிருந்தே கல்வி எண்பது வசதி படைத்த மேல்தட்டு வரத்துதிருக்குரியசகவே

இருந்து வந்துள்ளது. இதனால் கற்பதற்குரிய மொழிகட இறுக்க மடைந்து சாதாரண மக்களிடமிருந்து அந்தியப்படுத்தப்பட்டி ருந்தது. நவீன அச்சுயந்திர வளர்ச்சியுடன் காலனித்துவத்துக் கெதிரான விழிய்புணர்வை மக்களிடம் வளர்ப்பதற்கு முனைந்த போது எழுத்துச் சீர்திருத்தத்தின் அவசியம் உணரப்பட்டது: கல்வி அறிவு சாதாரண மக்களையும் சென்றடையவேண்டுமானால் அவர்களது வாழ்வோடு சின்னைப்பினைந்த பேச்சுமொழியுடன் இணைந்ததாக எழுத்து மொழிநடை இலகுப்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை பாரதியும் ஹாசன் னும் முன்வைத்தனர். பல எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் அதனை தாமே நடை முறைப் படுத்தினார்:

‘அறிவை வளர்த்திடவேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்’ 25

என்ற பாரதி.

‘எளிய பதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள் வைக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற் றிணையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருடங்கு நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களைல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் இருத்தல் வேண்டும்.’ 26

என பாஞ்சாலி பைதம் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மேலும் காலத்துக்கேற்ப மொழிமாற்றத்தை ஏற்காதோரை கண்டனமும் செய்கிறார்.

‘தெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நால்கள் அக்காலத்துப் பாஸையைத் தழுவியைவ. காலம் மாற மாற, பாஸை மாறிக்கொண்டு போகின்றது. பழைய பதங்கள் மாறி புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர்கள் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்கு தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை: ஆனால் சென்ற நூற்றாண்டு களாக, புலவர்களும், சாமியார்களும் சேர்ந்து வெரு சாதாரண விஷயங்களை, அஸ்தாரான அவைகளை அந்தார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித்திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.’ 27

இது போன்றே ஹாசன் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய எழுத்து நடையை பின்பற்ற வேண்டிய அவசியம் பற்றி

குறிப்பிடும்போது அதற்கான தேவை என்ன என்பது பற்றியும் தெளிவாகவே குறிப்பிடுகிறார்:

‘மக்கள் புரிந்து கொள்ள முடியாததும், சௌகரில் விழாத்துயான பழைய மொழியை நாம் பயன்படுத்துவதனால் தட்டிலுள்ள குருமணைல் போல் ஒட்டுறைகிறி, ஒருவர் துண் பத்தை ஒருவர் அறியாமல் இருக்கிறோம்: உண்மை நிலையை நாம் அறிந்து வழங்குமெனில் அதற்கு முதல் அவசிய மானது நமது இளைஞர்கள் காண்டுபூசியஸ், மென்சியஸ், உராண்டு மற்றும் விழுசாங் யுவான் ஆகியோரின் மொழி நடையில் பேச வதை நிறுத்த வேண்டும்.’²⁸

என்றும், மக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமான மொழி மக்கள் நானும் பொழுதும் பேசுகின்ற உயிர்ப்பான மொழியாகவே இருக்க வேண்டும் என்பதையும் மேலும் வலியுறுத்துகிறார்.

‘எமது எண்ணாக்களுக்கும், உணர்வுகளுக்கும் தெளிவான விளக்கம் கொடுப்பதற்கு இன்று உயிர் வாழும் நமது தாய் மொழியை நாம் பேச வேண்டும்.

பழையவற்றை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, உங்கள் எண்ணாங்களை கயநல உணர்வின்றி, துணிச்சலுடன் அஞ்சாமல் மூன்வந்து கூறி வெளிப்படுத்த வேண்டும்:

— இன்று அன்மதியாக இருக்கும் தேசங்கள் எவ்வென்று எண்ணிப் பாருங்கள்: எகிப்திய மக்களின் குரலை நாங்கள் கேட்கமுடிகிறதா? அணாமிய மக்களின் அல்லது கொரிய மக்களின் குரலைக் கேட்க முடிகிறதா? தாகூரின் குரலைத் தவிர வேறு எவ்ரதம் குரலும் இந்தியாவில் எழுப்பபடுகிறதா?

இரு பாதைகள் மட்டுமே எமக்கு மூன் திறந்திருக்கிறது: ஒன்று, நமது முதாதையர் மொழிநடையைப் பற்றிப் பிடித்த வண்ணம் இறந்துபோவது. மற்றையது, அம்மொழியை உதறித்தன்னி ஒரு புறம் ஒதுக்கி விட்டு உயிர் வாழ்வது.²⁹

இவ்வாறு கூறிய லூசன் அவர்கள் தேச விடுதலை சமூக விடுதலைக்கான சூரல்கள் துனிவுடன் மக்களிடமிருந்து ஒளிப்பதற்கு இத்தகைய மொழிச்சீர்திருத்தம் அவசியம் என்பதை பல கட்டுரைகளின் மூலம் தெளிவுபடுத்தினார். பழுமைவாதிகளின் எதிர்ப்புக்களையும் மீறி இத்தகைய கருத்துக்களை மூன் வைத்து செயற்படுத்தியதன் மூலம் பாரதியும் லூசன்னும் தத்தமது மொழிகளை மேலும் செழுமைப்படுத்துவதில் உயரிய பங்கை ஆற்றினார்.

பெண் விடுதலை

ஆசியாவில் பெண் விடுதலைக் கருத்துக்கள் பிரபுத்துவ, காலனித்துவ எதிர்ப்புக் காலகட்டத்தினேயே வளர்ச்சியடைய ஆரம்பித்தன. இத்தகைய கருத்துக்களை மக்களிடம் பரப்புவதில் மிக உற்சாசமான முன்னொடிகளாக பாரதியும் ஹக்ஸன்னும் விளங்கினர். தேச விடுதலை, மக்கள் விடுதலை என்ற இரு தளங்களில் வைத்து இதனை நோக்கிய இருவரும் மக்கள் தொகையில் பாதிப்போர்களாக பெண்களின் விழிப்புணர்வும் பங்கு பற்றலுமின்றி விடுதலை சாத்தியமாகாது என்பதை உணர்ந்திருந்தனர்:

'கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தின்
காட்சி கொடுத்திட்டவரமோ
பெண்கள் அறிவைவளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடும் கண்மர்' 27

என்றும்,

'திறமையாவிங்கு மேனிலை சேரவோம்
தீவ பண்டை இகழ்ச்சிகள் தேயப்போம்
குறைவிலாது முழுநிகர் நம்மை
கொள்வ ராண்க ளனிலவரேசுடும்
சிறுமை தீரத் தாய்திரு நாட்டை
திரும்ப வெல்வதில் சேர்ந்தின் குழைப்போம்
அறவிடுந்தது பண்டை வழக்கம்
அனுஞ்சுப் பெண் விலங்கெனும் அஃதே' 82

என்று சினக் குடியரசுப் போராளியும் பெண் கவியமான சியு சின்னின் பாடல் மொழிபெயர்ப்பில் பெண் குரலாகவே இதனை வெளிப்படுத்துகிறார் பாரதி. மாதரை இகழும் கண்டுசின்னிய கருத்துக்களுக்கு எதிரான சியுசின்னின் குரலும் இக்கவிதையில் வெளிப்படுகிறது:

ஹக்ஸன் அவர்களும் பல கோடிக்கணக்கான பெண்கள் அன்று பழங்குமக் கருத்துக்களில் மூழ்கடிக்கப்பட்டு அடிமைகளாக கப்பட்டிருந்த தீவை கண்டு கொடிப்படைந்தார். தனது எழுத்துக் களுக்கூடாக கிராமியப் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையை வெளிக்கொணர்ந்தார்:

'அவர்கள் இன்னும் இரக்கத்துக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்: அப்பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள், மரபு என்ற பொறுக்குள் எந்தவித தந்தாரணமுமின்றி வீழ்த்தப்பட்டு எந்தவித நோக்கமுமின்றி தியாகம் செய்கிறார்கள்: அவர்களுக்காக நாம்

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது

திதியமைச்சர் சொன்னார்

‘எங்கள் பொருளாதாரம் உத்வேகம் பெறும்;
டொலரிகள் குனியும்’

உன்நாட்டமைச்சர் சொன்னார் :

‘சுதேசிகளுக்கு
பூரணமான,
விதம் விதமான,
வேலைவாய்ப்பு வழங்கப்படும்’

கலாசார அமைச்சர் சொன்னார் :

‘பிற கலாசாரங்களோடு
ஏற்படும் தொடர்புகளால்
எங்கள் வாழ்வு வளம் பெறும்;
வாழ்க்கை முறை
நிச்சயம் மேம்படும்’

உறிஷ்டவிருந்து வந்தவன் சொன்னான் :

‘உங்களுக்காக
இரண்டாவது சொர்க்கத்தை அமைப்போம்!
இது புதிய ஆரம்பம்;
உன்னத விடியல்!’

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது

இத்தீவின் மக்கள்

விகாரமானதொரு வேடம் பூண்டனர்

இருவாரம்

களியாட்டமிழர் அயர்ந்தனர்:

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது

எங்கள் ஆண்கள்

வைலகளைத்தூர வைத்துவிட்டு

நடசத்திர ஹோட்டல்களில்

பரிசாரர்கள் ஆயினர் !

எங்கள் பெண்கள்

விலைமாதர் ஆயினர் !

தாயகம் 39

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது
 எமது கவாசாரம் விடைபெற்றுப் போனது !
 எங்கள் நடைமுறைகளை விற்று
 சன்னிலாஸம் 'பொப்' இசையும் வாங்கிக் கொண்டோம்
 எங்கள் புனித சடங்குகள்.
 பத்துச் சத்தை வீசிவிட்டு
 எட்டிப்பாசிக்கும்
 தெருக்காட்சிகள் ஆயின்.

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது
 உள்ளூர் உணவுக்குத் தட்டுப்பாடு !
 விலை அதிகரித்தது
 எங்கள் சம்பளம் மட்டும்
 உயர மறுத்தது.

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது
 எம்மால் கடற்கரைகளில்
 உலாவ முடியவில்லை
 ஹோட்டல் மனேஜர் சொன்னார்
 'கதேசிகள்
 கடற்கரைகளை மாசுபடுத்துகிறார்கள்'.

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது
 பசியும் அலங்கொலமும்
 பேணப்பட்டு
 பவனி விடப்பட்டன
 'கிளிக்' கிடும் கமராக்களுக்காக !

உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது
 நாங்கள்
 கண்ணியமாகப்
 புன்னகை புரியக்
 கற்றுக் கொண்டோம்?
 பாதை தவறிய விருந்தினர்க்கு
 வழிகாட்டி
 கூட உலாவரும்
 நல்லெண்ணேத் தூதுவராணோம்.

எங்கள் இதயத்தில் உள்ள
 'நாசமாய்ப் போக !'
 என்ற வாரித்தைகளை
 முகத்திலடித்தது போல
 எம்மால் மட்டும் சொல்ல முடிந்தால் !

ஆங்கிலமூலம் :- சிசில் ராஜேந்திரா
 தமிழில் :- சோ. பத்மநாதன்

பெரும் ராபகார்த்த நிகழ்ச்சியை செய்ய வேண்டும்: இறந்து போனவரிகளுக்காக நாம் துக்கித்த பின்னர், அதிக புத்திக்காரர்களையும், ஆற்றலும், உயர்ந்த குறிக்கோளும், முற்போக்கும் உடைய வராக இருப்பதற்கு நாம் உறுதிபூணவேண்டும். எல்லா முகமுடிகளையும் நாம் கிழித்து ஏறியவேண்டும். எங்களையும், மற்றவர்களையும் காயப்படுத்துகின்ற உலகிலுள்ள அறியாமையையும், மூடத்தன்களையும் அப்பான் விட்டுவிட வேண்டும்.

அத்துடன் மனிதகுலமனைத்தும் உண்மையான மகிழ்ச்சிகளை கண்டுகொள்ளும் நிலையை காண்பதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும்²⁹ எனக் குறிப்பிட்டுள்ளார். புராதன சமூகத்தில் பெண்கள் உரிமைபெற்று வாழ்ந்தனர் என்பதை மதச் கருத்துக்களிலுடாக உணர்ந்தவத்தை பாரதி.

‘உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும்
இருநிகர் செய் தூரிமை சமைத்தாள்
இடையிலே பட்ட கீழ்த்தை எண்ணார்
இதற்கு நாம் ஒருமைப் பட்டிருப்புமா’

என்றும்,

‘புதுமைப் பெண்ணிலவள் சொற்றும் செய்கையும்
பொய்க்கம் கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப் படி மாந்தர் இருந்தநாள்
தன்னிலே பொதுவான வழக்கமாம்’³⁰

என்றும் வரலாற்றுப்போக்கில் பெண்ணடிமை பற்றி புரியவேக்க முயன்றார். மேலும்,

‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’³¹

என்ற கற்புப் பற்றிய தனது புதிய சொன்னையை பாரதி முன் வைக்கின்றார்:

இது போல்கே, தனியுடமைப் பொருளாதாரத்தை உறுதி செய்யும், சொத்துக்குரிய நம்பிக்கையான வாரிசைப் பெறும் நோக்கடனையே உருவான ‘ஒருவளுக்கு ஒருத்தி’ என்ற உறவு முறையும், ‘கற்பு’ என்ற ஒழுக்க நெறியும் பெண்களின் துயர் களுக்கு ஒர் காரணம் என்பதை அறிந்த ஊசன் அவர்கள் ‘கற்பு பற்றிய எனது கருத்துக்கள்’ என்ற கட்டுரையில் பல கருத்துக்களை முன்வைக்கின்றார்:

‘எமது இலக்கியத்தில் ‘கற்புள்ள மேன்மக்கள்’ பற்றிக் குறிப்பிடப்படுவதிலிருந்து பெண்களைப் போலவே ஆண்களுக்கும்

கற்பு ஒரு ஒழுக்க நெறியாக முன்பு இருந்துள்ளது. எப்படியோ ஆண்கள் அதில் பங்கு பெறாமல் இன்று பெண்களுக்கு மட்டுமே அது மேன்மைப்படுத்தப்பட்டு வருகிறது.³²

எனக் குறிப்பிட்ட அவர் இக்கற்பு என்ற ஒழுக்கக்கிந்றியை ஏற்படுத்த வேண்டிய அண்றைய சமுதாயத்தின் தேவையையும் அது எப்படி அன்று முதல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு இன்று வரை மாற்றமுறாமல் இருந்து வருகின்றது என்பதையும் விளக்குகிறார்.

‘புராதன தனியுடைமை சமுதாயத்தில் ஆண்களின் அசையும் சொத்தாகவே பெண்கள் பொதுவாகக் கருதப்பட்டு நடாத்தப் பட்டனர். அவர்களை அவர்களை தாம் விரும்பியபடியெல்லாம் நடாத்தமுடியும். கொல்லவோ, திண்ணவோ கூட முடியும். ஆன இறந்தபின் அவனுடைய பெண்களை, அவனுடைய விருப்புக் குரிய செங்கங்களுடனோ, படைக்கலன்களுடனோ புதைப்பதற்கு எவ்வித எதிர்ப்பும் இயல்பாகவே இருக்கவில்லை. இருப்பினும் டாடிப்படியாக பெண்களை உயிருடன் புதைக்கும் இவ்வழக்கம் நிழற்றுதல் கற்பு எனும் கோட்பாடு தொன்றியது.’³³

மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைக்கே எதிராக ஏன் பெண்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

‘— ஆண்கள் செய்யும் முடிவுகள் பெண்களுக்கு துன்ப மாக அமைந்திருந்தால் ஏன் பெண்கள் என்றுமே எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தனர்? ஏனெனில் பணிந்து போவது தான் மனைவிக்குரிய அடிப்படையான ஒழுக்கமாகக் கருதப்பட்டத். பெண்ணுக்கு கல்விகூட கேவையில்லை. வாய்க்கீறப்படு கூட குற்றச் செயலாகக் கருதப்பட்டது: ஏனெனில் அவனது ஆண்மா கூட அவளின் உடல்போல (இரும்புச் சப்பாத்து அளிவதுபோல) உருத்திரிக்கப்பட்டிருந்தது: உருமாற்றப்பட்ட இவ்வொழுக்கத் துக்கு அவள் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. தனக்கென சொந்தக் கருத்துள்ள பெண்கூட அதனை வெளிப்படுத்தும் வாய்ப்பினால் இருந்தாள்.’³⁴

கற்பு என்ற ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டுமே உரிமையாக்கிவிட்டு ஆண்கள் அதில் பிறழ்த்தகைக்கண்டு அவர்கள் மீது கண்டனக் கண்ணதொடுக்கிறார் பாரதியார்?

‘— சோராரைப்போல் ஆண்மக்கள் புனியின்மீது கணவழிக்க பெண்மைநில முன்னுகின்றார் காரணம்தான் யாதெனிலோ ஆண்களெல்லாம்

கள்ளின்பம் விரும்புகிறார்; கற்பே மேலென்று
ஈரமின்றி எப்போதும் உபதேசங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயல்புவாரே.³⁵

என்றும், பெண்கள் பதிவிரதைகளாக இருப்பதில் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடும்போது, ‘ஸ்திரீகள் பதிவிரதை
யாக இருக்கவேண்டும் என்று எளிவாரும் விரும்புகிறார்கள்’
அதிகே கஷ்டம் என்னவென்றால் ஆண்பின்னள்கள் யோக்கியர்
கள் இல்லை. ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தன் மனவிற்க
கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டும் என்பதில் எத்தனை
ஆவலோடு இருக்கிறானோ. அதனை ஆவர், இதர ஸ்திரீகளின்
பதிவிரத்தயத்திலே காட்டுவதில்லை.’ ஒவ்வொருவனும் ஏறக்
குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்பு
கிறான்.³⁶ என்று கூறுகிறார். அது போன்றே லூகான் அவர்களும்

‘ஆண்கள் மீது குற்றம் கமத்தப்படாததாலும், அவர் கள் தாங்கள்
களுக்கு வெட்க உணர்வு இல்லாததாலும், அவர்கள் தாங்கள்
விரும்பியதி பெண்களை தவறாக வழிநடத்துகிறார்கள்: அதே
வேளை அப்படிப்பட்ட சம்பவங்களை ஏழுத்தாளர்கள் தீர்ச்
செயல்களாகக் கொள்கிறார்கள். இவ்வாறாக ஒரு பெண் நாற்
புறமும் கூபத்தால் குழப்பட்டிருக்கிறாள். அவளது தந்தை,
சகோதரன் மற்றும் கணவன் ஆகியோர் தவிர ஏனைய ஆண்
கள் தவறாக அவளை வழிநடத்தக் கூடியவர்களாகவே இருக்
கிறார்கள்.’³⁷

இவ்வாறு பெண்களில் அடிமைநிலை பற்றிக் கூறவந்த
இருவரும் அவர்களின் விடுதலைக்காச வழிவகைகளையும் தமது
படைப்புக்கள் மூலம் சுட்டிக்காட்டினர்.

‘நம்முடைய ஸ்திரீகளை மேஜைப்படுத்தற்குரிய காரியங்களை
முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்தில் விட்டுவிடாமல்,
மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சிரிதிருத்தங்களைத் தேடி கொள்வதே நன்றாகும். அந்திய தேசங்களில்
விடுதலைக்காக உழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண் மக்களின் உதவியை அதிகமாக நச்சாமல் தமது மேம்பாட்டுக்கரிய
வேலைகளை தாங்களே செய்து வருவதையும் தேசத்து ஸ்திரீகள்
நன்கு கவனிக்க வேண்டும்.’³⁸

எனக் கூறிய பாரதியார் இந்தியப் பெண்கள் விடுதலை பெறு
வசற்கு பத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றார்
அவற்றுள் முன்வாலுள்ள ஏழு விதிகளும் கவாசார ரிதியான

யுந்துப் பிரசோசி

அன்று
கண்ணுக்கு கெட்டியவரை
பத்சைப் பசேலை ஈ
வயல் வெளிகள்
இடையிடையே
பக்ஞமக் காடுகள்
நீண்டிருந்த
என் நிலத்தில்
நம்பிக்கையுடன்
நட்டபை வெளிக்காட்டும்
முறைவல் பூர்த்த
மனித முகங்கள்
இன்றோ
உறவுகளைத் பிரித்து
எதிரிகளாக்கி
எமை மோதவைத்த
பேரினப் பிரசாரே
உன் கொடுரத்தால்
பெற்றோரை இழந்த
பிஞ்ச மனங்கள்
கணவனை இழுத்த
மனைவியர்
காதவில் பிரிந்தோர்
காணாமற் போனோர்
என் என்னற்ற
உயிரிக்களை
பறித்து ஏப்பமிட்டும்
உன் பசி தீரலையோ
கோடி கோடியாய்
தின்று தீர்த்து
இக்குலவயத்தின்
கோலத்தை அபித்து
குரூப்படுத்தும்
உன் கொள்ளளவு
புரியலையே

— மத்துரட்டகதிர்

தடுக்குதல்களுக்கு எதிரானதாக
வும், பின்னுள்ள மூஸ்ரும்
வல்லி, வேலை வாய்ப்பு, அரசியல் பங்களிப்புப் பற்றி யும்
அமைத்துள்ளது.

‘பட்டங்கள் ஆனவதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்களி
நடத்த வந்தோம்
எட்டுமெறிவினில்
ஆணுகிகிங்கேபெண்
இளைப்பீலிலை காணென்று
கும்மியடி’³⁹

என்று கல்வியிலும் தொழிலிலும் ஆண்களுக்கு நிகராக வளர்ந்து பொருளாதார விடுதலையை அடைவதுடன் அரசியலிலும் பங்கு கொள்ள வேண்டுமென்ற காத்தாதயும்மேற்கூறிப் பிட்ட விதிகளுள் பத்தாவது விதியாக முன்வைக்கிறார்:

‘தமிழ் நாட்டில் ஆண் மக்களுக்கே ராஜரீக சுதந்திரம் இல்லாமல் இருக்கையில் அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தும் அப்போது பெண்களுக்கு ராஜாங்க உரிமைகளிலே நிச்சயம் பங்கு கொடுக்க வேண்டும்,’⁴⁰ என்று கூறுகிறார்;

(வளரும்)

பிரெக்ட் நூற்றாண்டு விழா :

ஜேர்மனியிலிருந்து

ஓரு மக்கள் கலைஞர்

○ குப்பண்ணன்

பிரெக்டின் “எமக்குப்பிள் பிரந்தார்க்கு” என்ற கவிதை தான் அவர் பெயரைச் சொல்லவுடன் நினைவுக்கு வரும்: பிரெக்டின் முக்கியமான அரசியல் கவிதைகளில் அது ஒன்று.

“அவர்கள் சொன்னார்கள்:

‘சாப்பிடு, பகுகு’

கிடைத்ததே என்று எந்தோசப்படு!

எப்படி நான் தின்பேன், குடிப்பேன்!

எனக்காலை சோறு பசித்தவரிடமிருந்து

பிடுங்கிக் கொடுக்கப்படுகிறதே:

கிடைக்கும் ஒரு குவளைத் தண்ணீரும்

தாசத்தால் துடிப்பவர் கையில்

இருக்கிறதே:

இருப்பினும் நான் தின்கிறேன்,

குடிக்கிறேன்.”

பிரெக்டு பெர்லின் நகரத்திற்கு வந்தபோது எங்கும் பசி, பட்டினிச் சாலுகள், மக்களின் கலைங்கள்; கலை செய்தவர் களோடு பிரெக்டும் சேர்ந்த கொண்டார்ட் கிடைத்த நேரத்தில் கிடைத்துகின்ற சாப்பிட்டார். எந்தேநாமும் கொண்டுவரும் அவரது உறுத்தத்தின் மீது படர்ந்து கொண்டே இருந்தது. பேச உரிமை இல்லை. நடமாட உரிமை இல்லை. அதிலும் அரசியல் விமர்சகர் உண்மையைப் பேசினால் சாப்பிட்கு அனுப்பப்பட்டார். அரசியல் தொடர்புணர்ச்சுத்திப்பதற்குக் கொந்தால் அநேகமாகச் சிறைகளுள் தள்ளப்படுவது நிச்சயம்; அல்லது கட்டுக் கொல்லப்படலாம்.

ஜேர்மனியில் கிட்டலின் கலிப்படைகளின் அடக்குமுறை ஆட்சி பற்றி பிரெக்டு எழுதிய கவிதையே மேலே நீங்கள் படித்தது. அவர் கலை கேறு, வாழ்க்கை வேறு என்று வாழ்வதை வெறுத்

நாரி; அதனாலேயே பல பிரச்சினைகளை எதிர்கொண்டார், பிரெக்டு உள்ளுறையாக மறைத்து அரசியலை ஏழுதினாலும் அதை கிட்டவினால் உளவுப்படை விளங்கிக் கொண்டது. அவரது நாட்களைத் தேடிப் பிடித்து எரித்து: கடை செய்தது; அவரது நாட்கள் காங்கிரஸ் கூடியிர்கொடுத்து வந்த நாட்க அரங்கம் பூட்டிச் சில கால்களிடப்பட்டது:

தலை பதினாறாவது வயதிலேயே சமூக நோக்குள்ள கல்லூத எழுதக்கூடிய அவர்தானது வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சுத்திக்கீட்க்கூடும் என்று தெரிந்ததே இப்படி முடிவு செய்கிறந்தார் அப்பு காக்கிலேயோ.— “கல்லூத என்பது நிராக்கராமாக நிலைக்கு நிர்க்கம் காத்தில் கய அனுபவங்களைச் சொல்ல வேண்டும் அன்னாட சமூக அரசியல் பீசுசினைகளைப் பற்றி எழுதினால், அவற்றின் வாழ்வு அற்ப சொந்தப்மாக மூடிந்து போய்விடும்” என்ற காக்கிக் கார்க்களிலிலை: தலை கல்லூத கஞ்சை நிராக்கரக்குவர் தெவையில்லை, அதைப் படிப்பவர் ஏற்றுப் பயன்படுத்த வேண்டும். அந்தக் காக்கத்துக்கஞ்சை செயல் உருக்கொடுக்க வேண்டும் என்று முடிவு கொண்டிருந்தார்:

மார்யதாரி அண்ணிகளில் ஜேரிமானியக் கல்விகுருகள் சிலர் வறுகைத்தும் துயாக்குக்குமான காரணத்தை சமூகத்துக்கும் அப்பால் கேடி, கடப்பித்து விலகி வாழ்ந்தபோது, பிரெக்டும் அவரைப் போல்தான் சிலரும் அகற்றான காரணங்களைச் சமூகத்திலேயே கேட்டனர்கள்? பொருளாதாரச் சிர்க்கலவே சமூக அவர்கள் கஞ்சை அடிப்படை. இதற்கக் காரணம் முதலாளித்துவம் பொருளாதாரமே என்று மார்க்சிய தத்துவத்தை வழிகாட்டியாக மேற்கொண்டார்கள்:

தொழிலாளிகள் ஐரோப்பா முழுவதும் ஒரு பெரும் சக்கியாகத் தொங்கட அன்றைய குழிலில் பிரெக்டு போன்றவர்கள் ‘நடைநிறைப் பாடல்கள்’ என்ற வடிவத்தைத் தெரிந்தெடுத்தார்கள்: சாதாரணத் தொழிலாளிகளும் எளிகாகப் பாடுவதற்காகப் பாடல்களை எழுதினார்கள்; தனி நபர்வாதக் கவிஞர்களுக்கு எதிராக அரசியல் கலசக் கொடி ஏற்றிய கலைஞர்களுக்கு பிரெக்டு தலைமை தாங்கினார் என்றே சொல்லலாம்.

தனித்பரவாதிகள் தங்கள் கல்லூதகளில் ஆழக்குக்காக, ரசனைகளுக்காக பழைய வடிவங்களிலிருந்தும் சரி, புதிய வடிவங்களிலிருந்தும் சரி ‘உயர்ந்த’ பாணியை கடைப்பிடித்தார்கள் அதற்கு நேரி எதிராக- பிரெக்டு ஜேரிமானிய நாட்டுப்புறப் பாடல்களைப் பயன்படுத்தி கடைப் பாடல்களை எழுதினார்.

அவரது பாடல்கள் போர்க்கள் முழுக்கமாயின; படைநடைப் பாடல்களாயின; அங்கது வீச்சு வாளிகளாயின. அவரது கதைப் பாடல்கள் ஒரே ஒரு தித்தாரைப் பின்னைனி இசையாக மீட்டி இசைக்கப்பட்டன. அவரே தித்தாரை மீட்டிப் பசுவூர். நடை முறைப் பயண்பாடு என்ற அனுகுமுறையை வைத்து கலையின் புது அழியகை உருவாக்கிக் கொண்ட தீரெக்டு இவ்விபாகவே நாடகத்தின் பக்கம் இருக்கப்பட்டார். அவரது கதைப் பாடல்கள் நாடக அரங்கிலும் இடம்பெற்றன.

நாடக அரங்கிலும், சிறீமாவிலும் இசைப் பாடல்களைப் பயண்படுத்தினார். குர்த்தவல், ஹால் ஸ்ரீஜாஸ்வர் போன்ற இசை அமைப்பாளர்களைக் கொண்டு இசையமைத்த இவர் அமைத்த பாடல்கள் சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களில் ஏற்றுப் பாடப்பட்டன: ஜேர்மனி, ரசியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ள நாட்டுப்போர், அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் வழி நடைப் பாடல்களாக அவை உருவாயின: ஒரு சில தொழில் விற்பனைர்களின் அக்கறையாக இருந்த கவிதை பல இடங்கள் தொழிலாளர்களை முடிக்கி, துண்டி, உணர்லூட்டி இயக்கிய இனர்ஞ்சக்மான பாடல்களாயின:

அவரது பேணாவிலிருந்து பல நாடகங்கள் பிறந்தன: அவை அன்றைய அரசியல் பற்றிய கூர்க்கையான அங்கத் - நடக்கு கைவ நாடகங்களாகவோ அல்லது முதலாளித்துவச் சந்தையைத் திரை கிழிக்கும் விமர்சன அரசியல் நாடகங்களாகவோ இருந்தன: ‘எடுத்த நடவடிக்கைகள்’, ‘சந்தையின் புனித ஜோன்’. கார்க்கி யின் ‘தாய்’ நாவலின் நாடக வடிவம், ‘முன்று பென்னி (ஜேர்மானிய நாவையம்) இசை நாடகம்’, ‘வட்டத் தலைகளும் முக்கோணத் தலைகளும்’ (ஒருவரின் இன்னதை வைத்து அவர் குலத்தைத் தீர்மானிக்கும் கிடவரின் இனவெறி அரசியலைக் கிழித் தெறியும் அங்கத நாடகம்), ‘வெள்ளை வட்டம்’ (உழூபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்து), ‘வளிலியோ’ (பூமி உருண்ணை என்று முடிவெடுத்ததற்காக சிறித்தவ மத்த தலைவர்களால் சித்திரவுதைக்குள்ளாகும் வளிலியோ வாழ்க்கை பற்றி) - இப்படிப் பல நாடங்கள் காவிய பாணியில் படைக்கப்பட்டன.

தீரெக்டு விஞ்ஞான யுகத் திற்கேற்ப தன் நாடக மேடையை அமைப்பதாகச் சொன்னார். “விஞ்ஞானம் என்பது நேருக்கு நேர் மோதுதலைக் கொண்ட அறிவுத் தேட்டம்... அதுபோல், நாடகக்காரர்களான நாம் விஞ்ஞானத்துக்கு முந்திய அஞ்ஞான யுகத்தில் இருப்பது போல் நடத்தக முடியாது. பார்வையாளர்கள் நாலும் வாய்வீலேயே தங்கள் மூட்டி விட்டு வரும்படி-

நாம் கோர முடியுமா? - அது வெட்கக் கேடானது: அதேநேரம் அபாயகரமானதும் பொறுப்பற்றதும் கூட!'

சமூகத்தை, அரசியலை விளங்கிக் கொள்வதும், அதை மாற்றுக்காண உந்துதலைப் பெற்றுக் கொள்வதும் நாடக மேடை'விலிருந்து' நடக்க வேண்டும். இதற்கேற்ற காவியபாணி' என்றொரு பாணியை, வடிவத்தை பிரொக்டு உருவாக்கினார்: பல ஊரிழுமலங்கள் இதற்கு உண்டு: கிழக்கு ஆசிய நாடக மேடையின் எளிமையும் தூரப்பெத்தும் கோட்பாடும்; ஹெர் ஸ்கிடபின்றார் என்ற நாடகரின் கேரந்த யகார்த்த பாணி நடிப்பு; எர்வின் பில் கேட்டார் என்ற மீட்யுனில்டு அரசியல் நாடக இயக்கனரின் நாட ஈங்கள்; அவெரிக்கர்களின் அங்க சேட்டடைகள் - இதிலிருந்து மனித நடத்துக்காள் பற்றிய கவனிப்பையும் ஆப்பவையும் பிரொக்டு எடுக்க ஆசிய செங்காரர்; கார்லி சாபிள்னின் பாவணைகள் (உடல் அசைவுகள்) - சிப்பம் ஒரு வளமான கல்வியை பிரொக்டு தன் சொந்த முயற்சியில் பெற்றிருந்தார்.

ஆசிய நாடகங்களிலிருந்து அவர் பெற்ற தூரப்படுத்தும் வடிவம் பரிசுச் சில முக்கியப் பிரச்சினைகளை இங்கே குறிப் பிட்டாமல் இருக்க முடியாது: எடுக்குக்காட்டாக தழிமுக தெருக்கூக்கில் இடம்பெறும் கதை சொல்லும் முறையும், கட்டியக் காரனின் பங்கு பாத்திரமும் இத்தகையது: பழம் சென நாடகங்கள் பர்வி பிரெக்டு இகேபோல குறிப்பிடுகிறார்: மேடையில் நடக்கில் கதை பல ஆயிரமாண்டு முந்தையதாக இருந்தாலும், இடையே கதையைக் கற்கால அரசியலுக்கும் சமூகச் சூழலுக்கும் பொருத்தியோ அல்லது விமர்சித்தோ நடத்துவது இதன் முக்கிய மாண அரசுக் குடன் மூலம் நாடகம் பார்ப்பவர்கள் நாடகத்தின் உணர்ச்சியமான (நெகச்சவை, சோகம்) பாத்திரங்களிலோ காட்சிகளிலோ மூழ்கியிடாமல் ஒரு சமூக விமர்சகளைப் போல வந்து ஆப்பாளங்களைப் போவவும் விவகி நின்ற ஆராயும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்போக்குக் குருத்துக்களைத் தாங்கி இருப்பினும், ஆசிய நாடகங்களில் - குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளில் இந்தக் கூறுகள் உண்டு. இவைபற்றி பிரெக்டு அளிந்திருந்தார் உணர்ச்சி கஞக்கு அல்ல, மாறாக அறிவுக்கே இம் மேடை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற காவிய பாணி நாடகம் பற்றி அவர் கூறியதாகக் குறிப்பிடவார்கள்.

பிரெக்டின் கலைப் பாணியை அவர் வழங்கத் தாங்கத்தின் அரசியல் பண்பாட்டுச் சூழலுடன் பொருத்திப் பார்த்து நாம்

புரிந்து சொன்ன ஒண்டும்: அரிய இனவெறி, வேலைய நிற வெறி, யூக எதிர்ப்பு, ஜேர்மங் தேச வெறி, போவெறி அசிய அனைத்தும் வலந் நாஜி அரசியல் ஜேர்மானிய மக்கள் மீது செல்வாக்கு செலுத்திய காலம் அது.

அரிய இனத்தவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அகாக் குரங்கங்கள் என்று கூறும் இனவெறி வெறும் அரசியல் பிச்சாமாக மட்டுமின்றி பரிஞ்சாம் வனர்ச்சிக் கோட்பட்டாக, இயங்கக விஞ்ஞானமாவே கிருத்தி எழுத்தப்பாட்ட காலம் அது. வெறு வார்த்தைகளில் சொன்னால் போலி உணர்ச்சி விள் பலி பீடத்தில் பகுத்திறவு காவு சொடுக்கப்பட்ட காலம் அது.

அந்தப் போலி உணர்ச்சிவிள் முத்தினரயைக் கிழித் தெரிய கலை, இவக்கிய மும் பகுத்தரிவு எனும் ஆயுதத்தை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டியிருந்து காலம் அது.

என்னும் அறிவுப் பயன்படுத்த வேண்டியிருந்து செல்லும் படைப் பிழ்தான் கலை இவக்கியம் முன் மாக்கினாலைப் படைக்கிறது. இசைந்து செல்லுதல் என்பது ஒத்து ஊதுதல் அல்ல.

பிரெச்டின் அனுபவத்தை நாப நமது நிலைக்குப் பொருத்து வது எப்படி? மத்தெறியும், தேசெற்றியும், ஆளும் வரக்கூங்களின் புனிதமான ஒழுக் கிழுமியங்கும் “உலை” ச்சி பூர்வமாக “ஜனதிப்பகுக்கஷைக்ஸ்பெட்டும் போது, பகுத்தறிவு எனும் குண்டுகை மாக நமது படைப்புகள் அதனைக் குத்த வேண்டியிருக்கிறது.

நூர் பொருள் மோரமும், இங்பக்களியாட்ட வெறியும், அந்த வாழ்க்கையைப் பெறுவதற்காக எல்லா மனித உறவுகளையும், சமயவிதர்களையும் பண்டமாகக் காது “வரவு - செலவுக் கணக்கு” போடும் காரிய சாத்தியப் Pragmatic: “பகுத்தறிவும்” கோலோச்சும் இன்றைய பண்பாட்டுச் சூழலை இதற்கெத்தரக்க உழைக்கம் மக்களின் உணர்ச்சியை வாலாக ஏந்தவும் வேண்டியிருக்கிறது.

சமூக மாற்றத்திற்கான நோக்கமோ, அதற்குரிய நாணயமான நடைமுறையோ இல்லாத முதலாளித்துவ அறிஞர்கள் சிலர் பிரெச்டின் தூரப்படுத்தும் கோட்பாட்டைச் சோதனை செய்து பார்க்கும், அதற்கு புதிய தத்துவங்கள் விளக்கம் தரவும் முயற்சிகிறார்கள்,

ஆனால் சோசலிசத்தையும், சோவியத் அரசு வடிவத்தையும் எதிர்த்த இவ்வறிஞர்களின் முதாகையைகளை எதிர்த்துப்

போராட்டியவர் பிரேச்ட். சோகலிஸம் கருவாக்கம் புதிய கனி தனைப் பேரர் முழுகு ஜெர்பன்யீக் கட்டுப் பண்ண எனும் பலத்தை பேட்டு வேற்றியவர்; பால்ராப்ளஸ்ப் போவை சோவியத் அளித்த ஜெனில் விருது பெற்ற கணங்கு.

முதலாளித்துவதைக் கட்டோடு வெறுத்த, சோகலிச்த்தை நேசித்த. ஒரு இங்கில் போரின் முதல்கோதிதான் பிரேச்ட் எனும் மனிகள்: அந்த மனிதனில் மலர்த்தவன் தான் பிரேச்ட் எனும் கணங்கு.

பிரேச்ட் எனும் மனிதன் ஈழங்குக் கண்ணொட்டத்தை ஏற்க மறுக்கும் “கனல் நிர்வாகர்கள்” அவரது கலைக் கோபபாட்டின் அடிப்படையில் நடத்தும் “விதியாசமான சோதனை” களுக்கும்,

டி.வி.எஸ். அய்யங்கார், தாட்டுக் கோட்டை கெட்டியார் வம்சங்களைச் சேர்ந்த மாமிங்கு, ஆசிங்கும் சுதானியக்குறைப் பதற்காக நடத்தும் “நாட்டிய சோதனை” களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

“எங்கள் மூன்றாவிலிருந்து சில்லுரண்டும் தூசுகளையும் துடைத்தெறிந்தவர்”, என்ற பிரேச்டுப் பற்றிக் கூறுகிறார் அவனா சோகல் என்ற சக எழுத்தாளர் தாங்கள் அமைதி கண்டுவிட்டதாகச் சொல்ல நண்டார்வள ஒயாது தொந்திரவு செய்த அவர்களது அமைதியைக் குலைத்தவா பிரேச்ட், அவரது நாற்றாண்டில் நாம் தொடரவேண்டிய பணியும் அதுகான.

நன்றி : புதிய உலாச்சாரம்

தேசிய கனல் இலக்கிய பேரவையின்
வெள்ளி விழா சிறப்பிதழாக

1974 — 1999

புது வசந்தம் வெளிவந்துள்ளது
தாயகம் 25 - வது அண்டு மலராக
அடுத்த இதழ் வெளிவருகிறது
புத்தாயிரமாண்டில்
புதிய பொலிவுடன் காலாண்டிதழாக
தாயகம் வெளிவரும்

சமூக வினாக்கள் படிமுக வட்டம்

ஒரு நோக்கு

மாதந்தோறும் வரும் பெளர்ணமி நாட்காலையில் சமூக வினாக்கள் வட்டத்தினரின் கலந்துரையாடல், திருநெல்வேலி பலவாலி ஆசிரியர் பயிற்சிக் கலைகாலை மண்டபத்தில் இடம் பெறும். அபைதி நிறைந்த இக்கலைகாலைச் சூழலில் நடந்துபெறும். இத்தொற்று வினாக்களில் மனத்தடைகள் ஏதுமிருந்து சமூப பயன் பாடுகள் பலனிடயங்கள் பற்றிய ஒருந்தப் பரிசாரங்கள் சிறப்பாக நடைபெறும். 7 - 3 - 98 ல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தொடரும் இங்களந்துரையாடல் விளைவைக்கும் பேராசிரியாகள், விரிவுக்கரையாளாகள் உட்பட, பல்துறை அறநூர்கள் பலரும் சமூக வினாக்கள் அறிவியல், பண்டாடு ஆசிரவலர்கள் பலரும் பங்கு கொள்கின்றனர். நீண்டு தொடரும் யுக்குச் சூழலிலும் நற்றவர்களிடையே கூட சமூப பெறுபடும், விழிப்புணரவும் குற்றிவரும் ஒரு சூழலில் இவைபோன்ற ஒருத் தூக்கங்கள் சிறுசிறு ஊக்கிளாக உதவி வருவதை உணர முடிகிறது. மேலும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் சமூக வினாக்கள் அறிவுப் பரம்பரை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இக்கலைந்துரையாடல்கள் மூலம் உணரப்படுகிறது.

பேரிவலாத ஒருக்குமுறையில் இருந்து மட்டுமல்ல, பின் தங்கிய முறையாம் மண்டல நடவடிக்கை சேரந்தவர்கள் என்ற வகையில் சுதந்திரம், வீடுதலை என்பதன் அதற்கத்தே தேவையும் விரிவாக்கிக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் உள்ளூடு, அரசியல், பொருளாதார இராணுவ ஆசிக்கங்களை மட்டும்மல்ல. நல்தொகை தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு ஊராக ஏதாதிபத்திய வகையாக மக்களது மனங்களில் தினிக்குப் பூத்தியில் ஆகிக்கூடுதல் தீவிர துணைமைகள் பற்றியும் மிக ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

உக்கிள் ஆதிக்கத்தை தமது கரங்களில் எடுப்பதுடன் மட்டுமல்ல முதலாளித்துவ சரணாடல் அமைப்பையே உலகமய மாக்கும் ஏதாதிபத்திய வல்லுக்களின் நேகம் முனைப்புற்று வருகிறது. இதற்கு துணைநிற்கும் (IMF, World Bank, NGO) நிறுவனங்களின் செயற்பாடுகள், அதன் விளைவு ஓப்பும் எமது கலை இடையியம், கலை, மத பண்பாடு, கலைகாரர் கூறுகளின் சில இடங்களில் அமைக்கப்போன அமசங்கள் எவ்வாறு இவ் ஆகிக்கூடுதல் துணை பொதிக்கிறன என்பது பற்றியும், மக்கள் புரிந்து

கதறல்

O அந்பாயன்

எட்டவில்லை
 தாயே!
 போரின் பேரிகை
 அதிர்ந்து முழங்குவதால்
 உலையெரந்து மாதக்கரு
 கந்தகத்தில் கருகுவது பற்றிய
 உன் கதறல்
 என்றென்றும்
 தனக்கெயுரிக்தான்
 தன்னிருப்புச் சிந்தனையில்
 அதிகார பீடம்
 மொனத்தை மட்டுமே
 உன்னிடம் சொல்லும்
 எனினும்
 வேதனைகளோ
 உதா மட்டுமதான்.
 சாதனைகளோ
 அதனது மட்டுமதான்.

கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது எனவே மிகக் குறுகிய காலத்தில் நன்கு திட்ட மிடப்பட்ட நெறிமுறை ஞாகூடாக சமூகம் பற்றியும், சமூக விஞ்ஞான அறிக்கை பற்றியும் பொதுமக்கள் மத்தியில் காத்திரமான கருத்தியலை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இக்கு ஏற்ப சமூக விஞ்ஞான வட்டத்தினர் இக்கதறையில் ஆர்வமுள்ள பலவீறு நிறுவனங்களையும், இவைகளுக்கெயற்பட வேண்டும். சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தினர். நல்வடையாரி முறைகளை அதிகாரத்தை இட்டு வருகிறார்கள். இது வரவேற்றப்பட வேண்டியது. இது மேன்மேலும் விரிவுபெற ஆவன செய்வார்களாக.

— முரளி

தோழர் மணியம்

பத்தாண்டு நிலைவாக

○ முருகையன்

மாக்சிய நெறியைக் கற்றார்.
மக்களின் நலத்துக்கான
ஆக்கங்கள் எந்தவாறாய்
அமைவன? என்ற கொள்கை
மார்க்கத்தை
தேர்ந்து கண்டார்.
வழிமுறை வகுத்தாராய்ந்தார்.
தேக்கமுற்றிருந்த நாட்டைச்
சிறப்பிக்கத் தீர்மானித்தார்.

காத்தியர், பொன் கந்தையார்,
கட்சிப்பற்றாளர் எம்-சி.
டாக்குத்தர் சீவி... மற்றும்
வைத்தியலிங்கர் என்னும்
கீர்த்திசால் அறிஞரோடு
கெழுமிய ஈடுபாட்டால்.
தோற்றிய தெளிவு, தேர்ச்சி,
சுடர்கிற போதம் பெற்றார்.

வெகுசனப் போராட்டத்தின்
மேன்மையும் நேவைப்பாடும்
அவசியப் பாங்கும் நோக்கி
அவைகளை முன்னெடுத்தார்.
வகைவகையான தொண்டு
முனைமுகம்வகுத்துக் கொண்டு,
தொகுதிகள், குறிச்சி, ஊர்கள்
தொறும் தொறும்
எழுச்சி கண்டார்.

திண்டாழை ஒழிக்கும் கொள்கை
சிறப்பியல் வேள்வி ஆற்றிப்

புண்டொடு சாதியத்தைப்
பொகுக்கிட
கொள்ளி தொட்டார்.
ஆண்டோர்கள்
உழைப்போர் தம்மை
அடக்கிடச் சூழ்சிசெய்தால்,
‘மாண்டேனும் காப்போம் நீதி.
வாருங்கள்!’ என்று நின்றார்.

புதிய ஜனநாயகத்தை,
புதிய கலாசாரம் தன்னை,
புதிய நாகரிகம் என்ற,
பொதுமியப் பயிரை நாடி,
விதையிட்டுத் தண்ணீர் பாய்ச்சி
விட்டவர் மணியர் என்போம்:
எதிர்வரும் காலத்துக்காய்
இயற்றினார்
தவங்கள் என்போம்.

பாடுபட்டுழைப்போருக்கே
பாரெலாம் சொந்தம் என்றும்
கேடுகெட்டுழுத்த புண்மைக்
கீழ் நிலை அமைப்பை மோதிச்
சாடுவம் என்றும் உந்தும்
சமதர்மப் போர்க் குணத்தின்
பீடுகள் முடுக்க வந்த
பெரியவர். கே. ஏ. என்போம்.

நன்றி : புதியழுமி

அட்டைப்படம் :
பொடோல் பிரெக்ட் 1898 - 1956)
ஜேர்மன் நாடகாசிரியர்

செய்திப் பத்தீரிகையாகப் பதீவு செய்யப்பட்டது.
Registered as a News Paper in Sri Lanka.

விரியும் அறிவு நிலை காட்டுவீர் - அங்கு
விழும் சிறுமைகளை ஓட்டுவீர்.

-பாரத

இலங்கை இந்தீய
இலக்கிய வெளியீடுகளுக்கும்
அறிவியல் நூல்களுக்கும்

VASANTHAM BOOK HOUSE வசந்தம்

புத்தக நிலையம்

405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

இச்சஞ்சிகை தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக
யாழ்ப்பாணம் 405, ஸ்ரான்லி வீதி வசந்தத்தீவுள்ள க. தணிகாசலம்
அவர்களால் யாழ்ப்பாணம் 407, ஸ்ரான்லி வீதியீவுள்ள யாழ்ப்பாண
அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.